



ஆசிரியரிடமிருந்து

From the Editor



ISSN 1206-0585

ஆரம்பம்  
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F  
Toronto, ON. M4Y 2L4,  
Canadaதொலைபேசி  
416 920 9250  
தொலைநகல்  
416 921 6576மின்னஞ்சல்  
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,  
ரொறன்ரோ &  
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு  
அகிலன் அசோஷியேற்றஸ்முதன்மை ஆசிரியர்  
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்  
றஞ்சி திருஉதவி ஆசிரியர் & தயாரிப்பு  
முகாமையாளர்  
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்  
குயின்ரஸ் துரைசிங்கம்  
அனோஜினி குமாரதாசன்முகாமையாளர்  
ஆர். ஆர். ராஜ்குமார்விநியோக இணைப்பாளர்  
இ. சிவலிங்கம்பொதுமக்கள் தொடர்பு  
என். குமாரதாஸன்  
ப. சிவசுப்பிரமணியம்  
பொன். சிவகுமாரன்தொழில்நுட்ப உதவி  
ஹரன் கிறாஃப்மாதாந்தம்  
5000 பிரதிகள்ஆண்டு மலர்  
6000 பிரதிகள்

## பதவி விலகிய காரணம் என்ன?

ஸ்காபரோ-றாஜ்றிவர் தொகுதிக்கு ஒன்றாயியோ மாகாணசபை உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கான இடைத்தேர்தல் அடுத்து மூன்று மாதங்களுக்குள் நடைபெறவுள்ளது.

மூன்று பிரதான கட்சிகளும் இத்தொகுதியைக் கைப்பற்றுவுவற்கான தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன. இதனை எழுதும்போது என். டி. பி. மட்டும் இத்தொகுதிக்கு நன்கு அறிமுகமான நீதன் சண் அவர்னைத் தமது வேட்பாளராக ஏகமனதாகத் தெரிவு செய்துள்ளது.

லிபரல் கட்சி வேட்பாளர் யாரென்பது இதனை வாசிக்கும் வேளையில் தெரிய வந்திருக்கலாம். ராதிகா சிற்சபைசன் மற்றும் பிரகால் திரு ஆகிய இருவரில் ஒருவரை ஜூன் ஐந்தாம் திகதி கட்சியின் தொகுதி உறுப்பினர்கள் தெரிவு செய்வரென செய்திகள் வாயிலாக அறியமுடிந்தது.

கன்சர்வேடிவ் கட்சி சார்பில் சில தமிழர்கள் போட்டியிட முன்னவந்துள்ள போதிலும், இந்தப்பகுதியின் வட்டாரமொன்றின் நகர சபை உறுப்பினரான றேய்மன்ட் சோவுக்கே அதிக வாய்ப்புள்ளதாக கட்சிப் பிரமுகர்கள் கூறுகின்றனர்.

மூன்று கட்சிகள் சார்பிலும் தமிழர்களே போட்டியிடுவார்கள் என்ற நிலையிருந்த வேளையில், இந்தத்தொகுதி தமிழர் வசமாகும் என்றிருந்த நிலை வெறும் நம்பிக்கையாக இப்போது மாறியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் மிகக் கடுமையான தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டிய ஒரு புதிய சூழ்நிலையை றேய்மன்ட் சோவின் வருகை உருவாக்கியுள்ளது என்பதே இன்றைய யதார்த்தம்.

இதனைத் தமிழ் வேட்பாளர்களும் வாக்காளர்களும் நன்கு புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு தமது நகர்வுகளை மேற்கொள்வது அவசியம்.

அதேசமயம், பதினொரு ஆண்டுகள் இத்தொகுதியின் பிரதிநிதியாகவிருந்த பாஸ் பல்கிசன் திடரெனக் காரணம் எதுவும் கூறாமல் ஏன் பதவி விலகினார் என்பது பலருக்கும் பெரும் புதிராகவே இருந்து வருகின்றது.

அவரது அலுவலக பணியாளர்களுக்கே எதுவும் தெரிவிக்காது அவரது பதவி விலகல் இடம்பெற்றதும், லிபரல் கட்சித் தலைவரான கத்லின் வின் அவர்களே குயின்ஸ்பார்க்கில் அவரது பதவி விலகலை அறிவித்தார் என்பதும் அதிர்ச்சி தரும் அரசியல்.

யார் என்னதான் சொன்னாலும், அவருக்கு வாக்களித்து அவரைத் தங்கள் பிரதிநிதியாக குயின்ஸ்பார்க் அனுப்பிய வாக்காளப் பெருமக்களுக்கு அவரின் பதவி விலகல் காரணத்தை அறியும் உரிமையுண்டு என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இடைத்தேர்தல் பரப்புரை இடம்பெறும் வேளையில் இவ்விடயம் பூதாகரமாக மாறினால், அது ஆச்சரியமானதாக இருக்கமாட்டாது!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established  
February 1991P.O. Box - 3, Station F  
Toronto, ON. M4Y 2L4,  
CanadaTel: 416 920 9250  
Fax: 416 921 6576email  
tamilsinfo@sympatico.caProduced by  
Eelam Tamil Information  
Centre (ETHIC) of Toronto &  
Tamil Information  
Research Unit (THIRU)Published by  
Ahilan AssociatesEditor in chief  
Thiru S. ThiruchelvamAssociate Editor  
Ranji ThiruAssistant Editor and  
Production Manager  
Sasi PathmanathanAssistant Editors  
Quintus Thuraingam  
Anojini KumaradasanManager  
R. R. RajkumarCirculation Coordinator  
R. SivalingamPublic Relation  
N. Kumaradasan  
P. Sivasubramaniam  
Pon. SivakumaranTechnical Support  
Haran GraphMonthly  
5000 CopiesAnnual  
6000 Copies

## ரொறன்ரோ நகரசபையின் உறுப்பினர் தொகையை அதிகரிக்க ஆலோசனை!

கனடாவின் மிகப்பெரிய நகரசபைகளில் ஒன்றாக விளங்கும் ரொறன்ரோ நகரசபையின் உறுப்பினர் தொகையை அதிகரிப்பதா இல்லையா என்ற விவாதம் இப்போது இடம்பெற்று வருகிறது.

நகரில் அதிகரித்து வருகின்ற சனத்தொகையையும், அவர்கள் வாழும் வட்டாரங்களின் மக்கள் அதிகரிப்பையும் அடிப்படையாக வைத்து உறுப்பினர் தொகையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள ரொறன்ரோ நகரசபை எனப்படுவது ஸ்காபரோ, ஏற்றோபிக்கோ, ஈஸர்யோக், நோர்த்தயோக், யோர்க் மற்றும் ரொறன்ரோ என்னும் முன்னைய ஆறு நகரசபைகளையும் இணைத்த (1998) 'மெகா சிற்றி'யாகவுள்ளது.

மொத்தம் 44 வட்டாரங்களுக்கு 44 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். இது தவிர, சகல வாக்காளர்களாலும் நேரடியாக முதல்வர் (மேயர்) ஒருவரும் தெரிவாகின்றார்.

2015 கணக்கெடுப்பின்படி 2.79 மில்லியன் மக்கள் வசிக்கும் ரொறன்ரோ நகருக்கு, 44 உறுப்பினர்கள் போதாது என்ற அடிப்படையில், ஆகக்குறைந்தது மேலும் மூன்று அல்லது நான்கு உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை நகரசபையால் ஏற்றுக்கொள்ளப்படுமானால், 2018ம் ஆண்டில் நடைபெறவுள்ள ரொறன்ரோ நகரசபைத் தேர்தலானது, மாற்றி அமைக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட புதிய வட்டாரங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நடைபெறவேண்டும்.

ஆனால், நகரசபை உறுப்பினர்கள் தொகையை அதிகரிக்கும் திட்டத்துக்கு தற்போதைய நகர முதல்வர் ஜோன் ரோறி தமது விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் நகரசபை உறுப்பினர்கள் 44 பேரில் கூடுதலான உறுப்பினர் அதிகரிப்புக்குத் தங்களின் ஆதரவை வழங்குவார்களானால் அது நிறைவேற்றி நடைமுறைக்கு வருவது சாத்தியம்.

## மோசடிக்காரரும் கிரிமினல்களும் கனடிய குடியரிமையை பெறுகின்றனர்! உள்ளக விசாரணையில் அம்பலம்

### Dozens of fraudsters and suspected criminals became Canadian citizens

Canada's auditor general has issued a damning report criticizing federal immigration officials for not catching dozens if not hundreds of fraudsters and suspected criminals before they were sworn in as Canadians. Auditor General Michael Ferguson says serious holes in the immigration department's screening failed to weed out prospective citizens who were obviously trying to cheat or who otherwise should have been ineligible to become Canadians.

மோசடி நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள், கிரிமினல் குற்றவாளிகள் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் எனப் பலர் கனடிய குடியரிமையை எவ்வாறு பெற்றனர் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது கனடிய கணக்காளர் நாயகம் அலுவலகம். கணக்காளர் நாயக உத்தியோகத்தர்கள் குடிவரவுத் திணைக்களத்தில் நடத்திய உள்ளக விசாரணைகள் மற்றும் ஆய்வுகள் மூலம் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டில் கனடியக் குடியரிமை பெற்ற 260,000 பேரில் ஒரு சிறு தொகையினர் சம்பந்தமாகத் திரட்டப்பட்ட தரவுகள் வாயிலாக கணக்காளர் நாயக அதிகாரிகள் பாரதூரமான இத்தவறினைக் கண்டறிந்துள்ளனர்.

கிரிமினல் குற்றவாளிகளாகக் காணப்படுபவர்கள் கனடியக் குடியரிமை பெறுவதன் மூலம் கனடிய கடவுச் சீட்டைப் பெறுகின்றனர், தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதி பெறுகின்றனர், வெளிநாடுகளுக்கு இலகுவாகச் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கனடியக் குடியரிமை பெற்றவர்களில் ஒரு தொகையினர் குறிப்பிட்ட ஒரேயொரு முகவரியையே தங்கள் வசிப்பிட முகவரியென வழங்கியிருப்பது பல பிரச்சனைகளுக்கு வித்திட்டுள்ளது. இவர்களில் சிலர் வெளிநாடுகளில் வசித்தவாறு குடியரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த மோசடி அடுத்த கட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்படின், இவர்களுக்கு வழங்கப்பட்ட கனடியக் குடியரிமையை மீள்பெற சட்டத்தில் இடமுண்டென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

### ஒன்ராறியோ லிபரல் பிரதிநிதிகள் சிலர் விலக முடிவு? Ontario Liberal MPPs heading for the exits?

As summer looms, Ontario Premier Kathleen Wynne faces at least one byelection - and possibly as six. Premier will have to call byelection to replace Bas Balkisoon in Scarborough-Rouge River. There are rumblings other Liberal MPPs (at least six) may be heading for the exits.

ஒன்ராறியோ மாகாணத்தை ஆட்சி புரியும் கத்லின் வின் தலைமையிலான லிபரல் கட்சியைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் விரைவில் அரசியலிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக சில மைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தெரிந்து கொண்டுள்ள முதலமைச்சர் வின், விரைவில் அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்ளவிருப்பதாகவும் இச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் பதவி விலகிய பாஸ் பால்கிசுனின் ஸ்காபரோ-ரூஜ்ரீவர் தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்கு முன்னராக நடைபெறும். அதேசமயம் வேறு ஆறு பிரதிநிதிகள் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒன்ராறியோ முதியோர் விவகார அமைச்சர், அட்டர்னி ஜெனரல், சக்தி வள அமைச்சர் ஆகியோரின் பெயர்கள் பதவி விலகவுள்ளவர்கள் பட்டியலில் அடிபடுகின்றது.


எஸ்தி





றஞ்சி திரு

## சின்னச் சின்ன தகவல்கள்



கதவுகள் திறந்தவாறு இருக்கையில் நிலக்கீழ் ரயிலொன்று ரொறன்ரோ மத்தியில் ஓடி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6 மணியளவில் காசில்பிராங்க் - புரோட்விடி சப்வேகளுக்கிடையில் இந்த ரயிலின் ஒரு பெட்டியின் கதவுகள் திறந்தவாறு இருக்கையில் அது கவனிக்கப்படாது ஓடியது. அதுவும், Bloor Viaduct என்னும் நீண்ட பாலத்தின் மேலால் ஓடுகையில் இவ்வாறு கதவுகள் திறந்திருந்தன. இது தொடர்பான விசாரணையை ரி.ரி.சி நிர்வாகம் நடத்தி வருகின்றது.

சரியான மருத்துவ மதிப்பீடும் போதிய மருத்துவ உபகரணங்களும் இல்லாமையால் ஒன்றாறியோவில் வருடமொன்றுக்கு 1,700 வரையான நீரிழிவு நோயாளிகளின் கால்கள் அகற்றப்படுவதாக இரண்டு வைத்திய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வாறு கால்கள் அகற்றப்படுவது நோயாளிகளுக்கு பெரும் துன்பத்தை விளைவிக்கின்றது. அதேசமயம் ஒன்றாறியோ மருத்து பராமரிப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கால் நீக்குதலுக்கும் 70,000 டாலர்கள் வரையில் செலவாகின்றது. இச்செலவு தேவையற்ற வகையில் அமைகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாறியோ மாகாணத்தின் சமூக வீடமைப்புத் திட்டத்தில் குடியிருப்பு வீடுகளுக்கு விண்ணப்பித்துப் பல வருடங்களாகக் காத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து எழுபதாயிரத்தைத் தாண்டியுள்ளது. வருமானம் குறைந்தவர்கள் தமது வருமானத்தின் மூன்றிலொரு பங்கை வாடகையாகச் செலுத்தும் இந்த வீடுகளை புதிதாக அமைப்பது பல வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களில் புதிதாக சுமார் ஐம்பதாயிரம் குடும்பங்கள் சமூக வீடுகளுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாறியோவில் உடல்நலக் குறைவுக்கான அரசு நிதியுதவித் திட்டத்தில் (Ontario Disability Support Program - ODSP) தங்கியிருப்பவர்களின் மாதாந்தக் கொடுப்பனவுகளை வங்கிகளிலிருந்து இலகுவாக அவர்கள் பெற வசதியாக, பிளாஸ்டிக் அட்டைகளை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் இவர்களுக்கு அனுப்பப்படும் காசோலைகளுக்குப் பதிலாக, இவர்களின் கொடுப்பனவு அவர்கள் பெயர்களில் வங்கிகளில் வைப்பிலிடப்படும். தேவையான பணத்தை பிளாஸ்டிக் அட்டை வழியாக இவர்கள் வங்கி மெஷின்களிலிருந்து பெறமுடியும்.

கனடாவின் தேர்தல் தொகுதி முறையினை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை ஐஸ்ரின் ரூடோ அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. முதலில் இதற்கான ஆலோசனைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும். இதற்கென சகல அரசியற் கட்சிகளையும் கொண்ட குழுவொன்று அமைக்கப்படும் என சம்பந்தப்பட்ட அமைச்சர் மரியம் மொன்செஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தயாரிக்கப்படும் அறிக்கை இந்தாண்டு டிசம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் மத்திய அரசிடம் கையளிக்கப்படும் எனவும் அமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோ பெரும்பகுதியிலுள்ள வாகனச் சாரதிகள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவது காவர்துறையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது. முன்னைய ஆண்டுகளைவிட இப்போது நூற்றியைம்பது வீதமளவில் இது அதிகரித்திருக்கின்றது. மறுபுறத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் தொகை ரொறன்ரோவில் பெருமளவில் குறைந்து வருவதாகவும் காவர்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த விக்டோரியா விடுமுறை நாளன்று 41 வாகனசாரதிகள் மது அருந்தியிருந்ததால் தண்டம் செலுத்தினர்

ஒன்றாறியோவிலுள்ள சிறைக்கூடங்களில் கைதிகளைத் தனிமைப்படுத்தி நீண்டகாலம் தடுத்து வைத்திருப்பதை நிறுத்துமாறும் இதனால் அவர்களுக்குப் பாரிய பக்கவிளைவுகள் ஏற்படுவதாகவும் ஒன்றாறியோவின் மக்கள் குறைகேள் அதிகாரி (Ontario Ombudsman) தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். கைதிகளின் மனோவிருத்தி, நடத்தை, மனநலச் சவால் போன்றவைகள் கவனிக்கப்பட வேண்டுமெனவும், எந்தக் கைதியையும் 60 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தக்கூடாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

## ஐந்து சத நாணயமும் விடைபெறவுள்ளது!

கனடாவில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஐந்து சத நாணயமும் (நிக்கல்) விரைவில் விடைபெறவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஒரு சத நாணயம் பாவனையிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து ஐந்து சத நாணயம் அதிகளவு பாவனையில் இல்லாதிருப்பது வங்கிகளால் கண்டறியப்பட்டுள்ளது. கனடிய மக்திய வங்கியால் விநியோகிக்கப்பட்ட பெருமளவிலான ஐந்து சத நாணயங்கள் மீண்டும் பாவனைக்கு வராதிருப்பதால், இந்த நாணயத்தின் பெறுமதி சந்தையில் மிகவும் குறைந்துள்ளதாக உணரப்படுவதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

## இலக்கியத் தோட்டத்தின் வருடாந்த விருது வைபவம்

கனடாவை மையமாகக் கொண்டிருக்கும் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்த விருது வைபவம் இந்த மாதம் 18ம் திகதி ஸ்காபரோவிலுள்ள ஹோட்டலொன்றில் நடைபெறவுள்ளது. 2015ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனை இயல் விருதை திரு. ஆர். மயூரநாதன் பெறவுள்ளார். அத்துடன் இலக்கியத்தின் வெவ்வேறு துறைகளுக்கான விருதுகளும், மாணவர் கட்டுரை புலமைப்பரிசிலும் இங்கு வழங்கப்படவுள்ளன. அழைக்கப்பட்டுள்ளவர்கள் வைபவத்துக்குச் செல்லும்போது தமக்கான அழைப்பிதழையும் எடுத்துவர வேண்டுமெனக் கேட்கப்பட்டுள்ளனர்.

## றொப் போஃர்ட்டின் வெற்றிடத்துக்கு மருமகன் மைக் போட்டி

றொப் போஃர்ட் காலமானதையடுத்து அவர் நகரசபை உறுப்பினராகவிருந்த ஏற்றோபிக்கோ (இலக்கம் 2) வட்டாரத்துக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 27ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் றொப்பின் மருமகன் (சகோதரியின் மகன்) போட்டியிடுகின்றார். இவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 25 வயதான மைக்கல் போஃர்ட் தற்போது ரொறன்ரோ கல்விச் சபையின் ஏற்றோபிக்கோ பகுதி உறுப்பினராகவுள்ளார்.

## தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி 28 அமைச்சர்கள் பதவியேற்பு; ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்



தமிழக சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 16ம் திகதி நடைபெற்ற தேர்தலில் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தொடர்ந்து கைப்பற்றியுள்ளது. 1984ம் ஆண்டுக்குப் பின்னர் ஆளும் கட்சி தொடர்ந்து இரண்டாவது தடவையாக வெற்றி பெற்ற சாதனை இங்கு நிகழ்ந்துள்ளது. ஜெயலலிதா ஆறாவது தடவையாக தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்

இங்குள்ள 234 தொகுதிகளில் பணப் பட்டுவடா காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், 232 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க 134 இடங்களில் வென்றது. சோனியா காந்தியின் காங்கிரசையும் மற்றும் ஆறு கட்சிகளையும் இணைத்து மு. கருணாநிதியின் தி.மு.க போட்டியிட்டு சேர்ந்து 98 இடங்களில் மட்டும் வென்றது. மு. கருணாநிதி 13வது தடவையாக வெற்றி பெற்றுள்ளார்.

2011ம் ஆண்டுத் தேர்தலில் 51.9 வீத வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க இம்முறை 40.6 வீத வாக்குகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆறு முனைகளில் நடைபெற்ற இத்தேர்தலில், தே.தி.மு.க - மக்கள் நலக் கூட்டணி, பா. ம. க, பா. ஜ. க, மற்றும் நாம் தமிழர் ஆகிய அனைத்தும் படுதோல்வி கண்டன. பலமான அணியாக தி.மு.க எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பது அ.தி.மு.கவினருக்கு சபை நிகழ்வுகளை நேர்த்தியாக நடத்துவதற்கு பெரும் சவாலாகவே அமையும்.

## Jayalalitha, Chief Minister of Tamil Nadu again

Sixty Eight year old Jayalalitha Jayaram, leader of the AIADMK and her party have been voted once again to rule Tamil Nadu, India's largest state with a population of fifty – million.

Tamil Nadu is the citadel of Tamil culture with it's ancient temples and is famous for it's Kanchipuram silks. The temples in Thanjavur, Madurai and Rameshwaram, the port city on the Southern tip of India, stand majestically supreme as monuments of Hindu culture.

Proving the exit poll results wrong, the ruling AIADMK in Tamil Nadu won in the elections to 234-member assembly. Most of the opinion and exit polls had predicted the DMK to win the elections.

Jayalalitha Jayaram, who was once the glamour queen of the Tamil cinema world came into politics after the death of her mentor M.G. Ramachandran, who was the popular swashbuckling hero of the Tamil screen world.

Jayalalitha is now revered by the people of Tamil Nadu as "Amma" and a reincarnation of the Hindu Goddess Amman or the powerful deity Shakthi. No doubt Jayalalitha's personal charisma and her "Mother" image contributed heavily towards the AIADMK party victory in the elections. In spite of her ailing health and wobbly knees, she went around canvassing votes and castigating DMK leader Muthuvel Karunanithi for promoting family rule.

After her roller-coaster ride of an election win she made a victory speech from her Poes Garden residence amid a steady stream of visitors. She thanked the voters for

choosing her party and vowed to work with a new found energy for the welfare of people of Tamil Nadu.

"I am overwhelmed by the resounding victory the people of Tamil Nadu have given us. My party and I are indebted to the people of Tamil Nadu for giving this historic victory," a beaming Ms. Jayalalitha said even as hundreds of supporters swarmed her house.

The Chief Minister said the win was "truly historic" in the sense that after 1984, this was the first time that a ruling party could win elections and form government again. Incidentally, AIADMK had managed a similar feat then also, under party founder and Ms. Jayalalitha's mentor late M.G. Ramachandran.

The 68-year-old actor-turned-politician said she had no interest in her life other than serving people and that her life was "dedicated to them." "There are no words to adequately express my gratitude to the people. Therefore, I intend to show that by actions after forming government again. We will strive to fulfill all promises made in the manifesto," she said.

Ms. Jayalalitha, clad in her trademark green saree, said that while 10 parties had opposed her as she had no major tie-up, "I had aligned with the people and believed in God."

"The people did not let me down," she said. Stating that her life was dedicated to the people, she assured them to serve them "till my last breath."

- Siva Sivapragasam



டாக்டர் எம். கே. முருகானந்தன்

## வாயினுள் நீர்க்கட்டி



'பிள்ளை உன்னை வாயையும் ஒருக்கால் டாக்டருக்கு காட்டு' என அம்மா மகளுக்கு சொன்னாள்.

ஏற்கனவே மகளின் காலில் உள்ள ஒரு தேமலுக்கு காட்டி மருந்து பற்றிய விளக்கங்களையும் கேட்டுவிட்டு புறப்படும் தருணத்தில், வந்த இடத்தில் இதையும் முடித்துக் கொண்டு போகும் எண்ணத்தில் அம்மா இவ்வாறு கூறினாள்.

கொவ்வை வாய் திறந்த குட்டி அழகியின் உதட்டின் உட்புறத்தில் வெண்மையாக ஒரு கட்டி.

மற்றொரு இளம் பெண் அலறிப்புடைக்காத குறையாக என்னை நாடி வந்திருந்தாள். அவளது வாயினுள்ளும் இது போன்றதொரு கட்டி இருந்தது.

வாயின் மென் சவ்வில் தடிப்பமாக வட்ட வடிவில் வெண்மை நிறத்தில் இருந்தது. அரை சென்ரி மீட்டர் அளவு இருக்கலாம்.

பொதுவாக வேதனை எதுவும் இல்லையாம். இறுக்கி அழுத்தியபோது சற்று வேதனை இருந்தது.

இவற்றை நீர்க்கட்டி என்று சொல்லலாம். மருத்துவத்தில் Mucous cyst என்பார்கள். சீதச் சுரப்பி என சொல்வது கருத்து ரீதியாக சரியான தமிழ் சொல்லாக இருக்கும். வெண்மையாக அல்லது வெளிர் நீல நிறத்தில் வாயின் உட்புறமுள்ள மென் சவ்வுகளில் வட்டவடிவாக தோன்றும் கட்டிகள் இவை.

சாதாரணமான ஒரு சென்ரி மீற்றருக்கு குறைவான அளவிலேயே இருக்கும். ஆயினும் சில தருணங்களில் 3.5 சென்ரி மீற்றர் வரை பெருக்கக் கூடும்.

இத்தகைய கட்டிகள் எந்த வயதிலும் வர வாய்ப்புண்டு. ஆயினும் பொதுவாக 10 முதல் 25 வயதினரிடையேதான் அதிகம் காணக் கூடியதாக இருக்கிறது.

இவை எவ்வாறு தோன்றுகின்றன எனச் சரியாகச் சொல்ல முடியாது.

இருந்தாலும் சொண்டு கடித்தல் சொக்கையை கடித்தல் போன்ற ஊறுகளால் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதேபோன்று வேறு ஏதாவது குத்தியதால் அல்லது காயம் படுதலால் எச்சில் சுரப்பிகளில் காயம் ஏற்பட்டும் இவை தோன்றுகின்றன. எனவே மன அழுத்தங்களால் உதடுகளை கடிப்பவர்களிடையே இவை தோன்றுவது அதிகம்.

சிலரில் இந்த கட்டிகள் மீண்டும் மீண்டும் தோன்றுவதுண்டு.

பல் இடுக்குகளில் காரை (tartar) படிவதைத் தடுப்பதற்கான பற்பசைகளை உபயோகிப்பவர்களிலும் சிலருக்கு தோன்றுகிறது.

மேற்கூறிய இருவரில் ஒருவர் நீர்க்கட்டி பற்றி பெரிதாக அக்கறைப்படவில்லை. போகும் போக்கில் சொன்னார். மற்றவர் அலறிப் பிடித்து ஓடி வந்தார்.

எது சரி? உண்மையில் இது உடனடியாக மருத்துவரிடம் காட்ட வேண்டிய பாரதூர நோயா இல்லையா?

இது சாதாரண நோய்தான். பயப்பட வேண்டியதில்லை. தானே ஓரிரு மாதங்களில் குணமாகிவிடும்.

ஆயினும் இது சாதாரண நீர்க்கட்டிதானா இல்லையா என்பதை நீங்களாக தீர்மானிப்பது சாத்தியமல்ல. மருத்துவர் பார்த்துத்தான் நோயை சரியாக நிர்ணயம் செய்ய முடியும். எனவே மருத்துவரிடம் காட்ட வேண்டிய தேவை நிச்சயமாக உள்ளது.

மருத்துவர்களால் பார்த்த மாத்திரத்திலேயே இதை இனங்காண முடியும். ஆயினும் ஒருசில தருணங்களில் நோயை நிச்சயப்படுத்த பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

\*நீர்க்கட்டியானது நீண்ட காலத்திற்கு குணமாகாது இருந்தால்

\*அல்லது அதன் அளவு 2 சென்ரி மீற்றருக்கு கூடுதலாக இருந்தால்,

\* வேகமாக வளர்ந்து வந்தால்

\*அல்லது அதன் தோற்றம் புற்று நோய் போன்ற சந்தேகத்தை கொடுத்தால்

மருத்துவர் அதில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து ஆய்வுகூட

பரிசோதனைக்கு அனுப்புவார்.

புற்றுநோய் போன்ற ஆபத்தான

நோயல்ல என்பதை நிச்சயப்படுத்தவே இவ்வாறு செய்வார்கள்.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல வாயின் மென்சவ்வுகளில் வரும் இந்த நீர்க்கட்டிகள் எந்தவித சிகிச்சையும் இன்றி தாமாகவே குணமாகிவிடும்.

நீங்களாக அதைக் குத்தவோ கீறவோ அகற்றவோ முற்பட வேண்டாம்.

கிருமித்தொற்றுக்கு ஆளாகக்கூடும்

என்பதுடன் மீளவும் வரக் கூடும்.

நீண்ட காலம் குணமாகாது இருந்தால் அல்லது வலி இருந்தால் அல்லது

உண்ணும்போது இடைஞ்சலாக

இருந்தால் அதை அகற்ற முடியும்.

லேசர் சத்திர சிகிச்சை மூலம்

அகற்றலாம். சில தருணங்களில் அந்த இடத்தில் ஸ்டிரோயிட் ஊசி மருந்து

ஏற்றி மறையச் செய்வதுண்டு.

எதுவானாலும் பயப்பட வேண்டிய

நோயோ சிகிச்சையோ அல்ல என்பதை புரிந்து கொண்டால் போதுமானது.●

சமீபத்தில் பொஸ்டனில் ஒரு பேராசிரியரைச் சந்தித்தேன். அவருடன் தேநீர் அருந்தப் போனபோது அவர் பரிசாரகருடன் ஏதோ மொழியில் பேசினார். அவரும் அதே மொழியில் பதில் சொன்னார். 'என்ன மொழி?' என்று கேட்டேன். அவர் 'நேப்பாள மொழி' என்றார். 'எப்படி அவர் நேப்பாளி என்பதைக் கண்டுபிடித்தீர்கள்?'

'அவருடைய உடை, முகச்சாயல், உடல் மொழி' என்றார். நான் ஆச்சரியப்பட்டேன். அந்தப் பேராசிரியருக்கு 18 மொழிகள் தெரியும். அவர் இன்னொரு விசயமும் சொன்னார். அது என்னை இரண்டாவது தடவையாக ஆச்சரியப்பட வைத்தது. 'என் இள வயதிலேயே எனக்கு வேற்று மொழிகள் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிவிட்டது. இன்று எனக்கு தமிழ் மொழி பற்றி இருக்கும் அறிவு அன்று இருந்திருந்தால் நான் தமிழை முதல் மொழியாகப் பயின்று இருப்பேன். தமிழ் உலகத்தின் ஆதி மொழிகளில் மிகச் சிறந்த ஒன்று' என்றார்.

இதையே இன்னொரு விதமாக சமீபத்தில் இறந்துபோன பேராசிரியர் பேர்னார்ட் பேட் சொன்னார். இவர் சிகாகோ பல்கலைக் கழகத்திலும் யேல் பல்கலைக் கழகத்திலும் பல வருடங்களாக தமிழ் கற்பித்தவர். 'தமிழை அறிந்துகொள்வது உங்கள் கடமை அல்ல; அதைப் பேசிப் புரிந்து இன்புறுவதற்காகப் படியுங்கள். ஓர் ஓவியத்தை அதன் அழகிற்காக ரசிப்பதில்லையா? ஓர் இசையை அனுபவிப்பதில்லையா? அதுபோல தமிழை அது தரும் இன்பத்திற்காக நுகருங்கள்.'

சில மாதங்களுக்கு முன் இன்னுமொரு வெள்ளைக்காரரைச் சந்தித்தேன். இவர் தமிழ் நாட்டில் பல வருடங்கள் தமிழ் பயின்றவர். இப்பொழுது அமெரிக்காவில் தமிழ் கற்பித்து வருகிறார். பெயர் ஜொனாதன் ரிப்ளே. ஆனால் தமிழ் நாட்டில் இவரை எல்லோரும் 'வெள்ளைக்காரன்' என்றே அழைக்கிறார்கள். இவர் தமிழ் கற்றுக்கொண்ட அனுபவம் இன்னும் சுவையானது. 19 வயது வரைக்கும் இவருக்கு தமிழ் என்று ஒரு மொழி இருப்பதே தெரியாது. மீதியை அவரே சொல்கிறார்.

'நான் ஒஹாயாவிலுள்ள ஓபர்லின் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் போலா ரிச்மன் (Paula Richman) படிப்பித்த வகுப்பில் போய் அமர்ந்தேன். அவர் தென்னாசிய பிராந்திய இலக்கியங்களில் தனித்துறை வல்லுநர்.



## அ. முத்துலிங்கம்

### தமிழுக்கு ஓர் அரியணை

அவருடைய சிறப்புக் கல்வி ராமாயணம் மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள். சுமமா பார்க்கலாம் என்றுதான் போனேன். என் வாழ்க்கையே அடியோடு மாறப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அவர் பேசியதை உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. அவர் ஒரு பாடலைச் சொல்லிக்கொண்டு போனார்.

நாமவ விவனுவன், அவளிவருவளெவள்  
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது  
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை  
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.

அந்தப் பாடலின் ஓசை நயமும் இனிமையும் காதுகளில் விழுந்தன. தொடர்ந்து வந்த பல நாட்கள் அந்த கீதம் காதுகளில் ஒலித்த வண்ணமே இருந்தது. பல மாதங்களுக்குப் பின்னர்தான் அது நம்மாழ்வார் திருவாய்மொழி 1.1.4 என்று அறிந்தேன். 'அதுவிதுவுதுவெது' என்பதை பலதடவை சொல்லிப் பார்த்தேன். அந்த இனிமை என்னை ஏதோ செய்தது. அந்தக் கணமே முடிவுசெய்தேன், நான் தமிழ்தான் படிக்கவேண்டும் என்று.'

இந்த வெள்ளைக்காரர்கள் எல்லோரும் வியப்படைவது ஒரு விசயத்துக்குத்தான். இத்தனை தொன்மையான, பெருமையான தமிழை தமிழர்கள் ஏன் போற்றுவதில்லை? தமிழ் மொழியை உதாசீனப்படுத்துகிறார்கள். தங்கள் பிள்ளைகள் வேற்று மொழிகளில் புலமை அடைவதையே விரும்புகிறார்கள். இந்தப் புதிரை விடுவிக்க முடியாமல் என்னிடம் கேட்டபோது என்னாலும் தக்க பதில் தர முடியவில்லை.

யோசித்துப் பார்த்தால் சில விசயங்கள் தெளிவாகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உலக அங்கீகாரம் பெற்ற பிற இலக்கியங்களுக்கு நிகராகப் புதிய, வெவ்வேறு நோக்குகளிலிருந்து ஆராயப்படவேண்டியுள்ளன. அவற்றின் விளைவுகளைப் பிற பண்பாட்டினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதும் முக்கியமானது. முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும், ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்தப் போதாமைகள் சரி செய்யப்படலாம். தமிழின் முக்கியத்துவத்தை பிறர் அறியவும், முக்கியமாகத் தமிழர்கள் அறியவும். ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவது அவசியமாகிறது.

உலகத்தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் வசதியாக ஓர் இருக்கை அமையவேண்டும். தமிழ் இருக்கைக்கு ஆரம்ப வித்திட்டது 18 சங்க நூல்களையும் ஆங்கிலத்தில் தனியொருவராக மொழிபெயர்த்து உலகப் புகழ் எய்திய திருமதி வைதேகி ஹெர்பெர்ட் அவர்கள். அவரது உந்து சக்தியால் அமெரிக்காவில் வதியும் இரு வள்ளல் பெருந்தகைகள், மருத்துவர் விஜய் ஜானகிராமனும், மருத்துவர் திருஞானசம்பந்தமும், ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் துறைத் தலைவரைச் சந்தித்து தமிழின் பெருமையையும் தொன்மையையும் விளக்கி தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்புதலைப் பெற்றனர். இதற்கு தேவையான அறக்கொடை ஆறு மில்லியன் டாலர்கள். இரு மருத்துவர்களும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளனர். மீதி ஐந்து மில்லியன் டாலர்களை உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இலக்கியங்களைக் கொண்ட தமிழ், உலகின் ஆதி மொழிகளுள் ஒன்றாகும். ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகில் உள்ள 20 பெரிய மொழிகளுள் அடங்கும். அண்மையில் தமிழ் செம்மொழியாகவும் இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லை.



பன்னாட்டு அளவில் ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களாக இருக்கலாம்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மிக மூத்த பல்கலைக்கழகம் 380 வருட பாரம்பரியம் கொண்டது. நோபல் பரிசு போன்ற மதிப்பு வாய்ந்த பரிசுகளைப் பெற்ற பல அறிஞர்களையும், பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் உருவாக்கிய பெருமை இதற்கு உண்டு. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு உலக அளவில் பெரிய மதிப்பும், அங்கீகாரமும் உண்டு. இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது மதிப்புக்குரிய ஒன்றாக இருப்பதுடன், தமிழ் ஆய்வின் தரத்தையும், வீச்செல்லையையும் உலக மட்டத்துக்கு உயர்த்துவதற்கு உதவும்.

'நாங்கள் தமிழை ஆழமான படிப்புக்கும் தீவிரமான ஆராய்ச்சிக்கும் உட்படுத்த வேண்டுமானால் தமிழ் இருக்கை முக்கியமானதாக இருக்கிறது. இப்பொழுது காணப்படும் தமிழ் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் நாங்கள் மேலும் விரிவாக்கி பயன்படுத்தவேண்டும். பொருள்செறிவான இயங்கியல் தன்மையான ஆராய்ச்சிகளுக்கும் மாணவர்களின் ஊக்கமான வெளிப்பாடுகளுக்கும் ஹார்வார்ட் தமிழ் இருக்கை வடிகாலாக அமையும். அது மாத்திரமன்றி இங்கே நடக்கும் ஆராய்ச்சிகளும் முன்னெடுத்தல்களும் தமிழின் முக்கியத்துவத்தை உலகப்பரப்பில் நிலைநிறுத்தும். உண்மை என்னவென்றால் தமிழின் பெருமை பாதியளவு கூட வெளியே வரவில்லை. மற்றைய மொழிகளில் பதிவு செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை அலசும்போது இது தெரியவருகிறது. தமிழின் எதிர்காலத்துக்கு இங்கே ஓர் இருக்கை அமைவது முக்கியமானது' இப்படி கூறுகிற ஜொனாதன் ரிப்பேன்.

ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு தமிழ் நாட்டில் ஆதரவு பெருகி வருவது மகிழ்ச்சியான செய்தி. தி இந்து பத்திரிகை தொடர்ந்து இது பற்றி கட்டுரை எழுதி வருவதுடன் கொண்டையாளர்களின் பெயர்களை பத்திரிகையில் பிரசுரித்து அவர்களை ஊக்குவிக்கிறது. நடிகர் சிவக்குமார் கானொளி மூலம் செய்தி பரப்பி வருகிறார். பிரபல வானொலி ஒலிபரப்பாளரும், தொகுப்பாளரும், நடிகருமான அப்துல் ஹமீத் கானொளிமூலம் பரப்புரை செய்கிறார். கவிஞர் பழநிபாரதி இயற்றிய ஹார்வார்ட் தமிழ் இருக்கை வாழ்த்துப் பாடலுக்கு, ஏ.ஆர்.ஹம்மானின் உதவியாளர் தாஜநூர் இசையமைத்திருக்கிறார். பாடலை சீர்காழி சிவசிதம்பரமும், நித்தியசிரீயும் பாடியிருக்கிறார்கள். கவிஞர் நா.முத்துக்குமார் வாழ்த்து அனுப்பியதுடன் கணிசமான தொகையும் கொடுத்திருக்கிறார். கவிஞர் தாமரை வாழ்த்துக் கடிதம் எழுதியதுடன் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம் ரூபா நிதியுதவியும் அளித்திருக்கிறார். அவர் எழுதிய மடல் இதுதான்.

'அன்புள்ள அ.முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு, வணக்கம். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் 'தமிழ் இருக்கை' பற்றி நான் ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், உங்களுடனான தொலைபேசி உரையாடலில் கூடுதலாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் ஒருவர் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். முதன்முதலாக இது பற்றித் தெரிய-வந்தபோது எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம், 'தமிழர்கள் நாம்

எப்போது பார்த்தாலும் தமிழ்ப் பெருமை பேசித் திரிகிறோம், ஆனால் இப்போதுதான் ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைப்பது பற்றி யோசிக்கிறோம், ஏன் இந்த எண்ணம் முதலிலேயே தோன்றவில்லை?' என்பதுதான். என் தந்தையார் இப்போது இருந்திருந்தால் இந்தப் பணியை சிரமேற் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. எங்கள் குடும்பத்தின் பெயரால் நாங்கள் அளிக்கும் சிறு தொகையான ரூபா ஒரு இலட்சத்தைப் (1,00,000/-) பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக் கொண்டபடி என் ரசிகர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த செய்தியை நீங்கள் எந்த விதத்திலும் உலகத் தமிழர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை மலர்ந்தது என்ற செய்தி விரைவில் வந்து காதித் தேன் பாய்ச்சக் காத்திருக்கிறேன்.'

கவிஞர் தாமரை ஒருவித தயக்கமும் இன்றி பொருளுதவி புரிந்தார். ஆனால் நிதி சேர்க்கும்போது அநேகர் கேட்கும் கேள்வி இதுதான். 'அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக் கழகத் தமிழ் இருக்கைக்கு இங்கேயிருந்து நாம் ஏன் பணம் கொடுக்கவேண்டும்?' உண்மையில் அமெரிக்காவில் வாழும் சில வள்ளல்கள் ஒன்று சேர்ந்து தமிழ் இருக்கையை உருவாக்கமுடியும். அதில் என்ன பெருமை இருக்கிறது? உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டது. இந்த இருக்கை உலகத் தமிழர்களுக்கு சொந்தமாக இருப்பதில்தான் அதன் பெருமை வெளிப்படும்.

முதல்வர் ஜெயலலிதா தன் தேர்தல் அறிக்கையில் இப்படி அறிவித்திருக்கிறார். 'தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும்.' அத்துடன் கனடிய வருமானவரித் திணைக்களம் ஹார்வார்ட் நன்கொடைக்கு கனடியர்களுக்கு வரிச்சலுகை அளித்திருக்கிறது. [www.cra-arc.gc.ca/charities](http://www.cra-arc.gc.ca/charities).

தமிழ் நாட்டில் இருந்து ஒரு பெண்மணி ரூபா 250 (5 டொலர்) ஹார்வார்ட் நிதிக்கு அனுப்பியிருந்தார். அவருக்கு கணவர் இல்லை. இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வாழ்கிறார். இந்தப் பணத்தை எப்படியும் சேர்த்துவிடவேண்டும் என்று இன்னொருவரைப் பிடித்து பணத்தை அவர் மூலம் அனுப்பி வைத்தார். இவர்களால்தான் ஹார்வார்ட் தமிழ் இருக்கை உருவாகிறது. இவருடைய 5 டாலர் ஐந்து லட்சம் டாலர்களுக்கு சமானம்.

ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு நிதி வழங்குவது எளிமையாக்கப்பட்டிருக்கிறது. [Harvardtamilchair.com](http://Harvardtamilchair.com) எனும் இணையதளத்திற்குச் சென்று அதில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளில் பணத்தை அனுப்பலாம். கடன் அட்டை வழியாகவோ, காசோலையாகவோ நேரடியாக பணத்தை செலுத்தலாம். Crowd funding எனும் இலகு வழியும் இருக்கிறது. அனைத்துலக தமிழ் மக்களின் நன்கொடையை நம்பி தொடங்கப்பட்ட தமிழ் இருக்கை கூடிய விரைவில் செயல்படும் என்பது உறுதி.

இந்தக் கட்டுரையை முடிக்கும்போது கவிஞர் தாமரையின் பாடல் வரிகளைக் கடன் வாங்கி நிறைவு செய்யலாம் என எண்ணுகிறேன். "தமிழர்களே வருக, தமிழ் இருக்கை தருக".●




ஒரு நாள் மதியநேரம் யாழ்ப்பாணத்தில் எனது மாணவியாகவிருந்த ஒரு பிள்ளை எனது வீட்டுக்குப் பக்கம் ஓர் அலுவலக வந்ததாகவும், என்னை வந்து பார்க்கலாமா எனவும் தொலைபேசியில் வினவினார். மிகவும் சந்தோமக வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போகும்படி கூறினேன்.



கனகேஸ்வரி நடராஜா

## கோப்பிக்கடை Coffee Shop



“சாப்பிட்டு மினக்கெட நேரமில்லை. உங்கள் வீட்டுக்கு கிட்ட வரும்போது திரும்பவும் அழைக்கிறேன். ஏதாவது ஒரு ரிம் ஹோட்டன்ஸ் (Tim Hortons) கடைக்குப் போவோம் எனக் கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். கோப்பிக் கடைகளுக்குச் செல்வதோ அங்கிருந்து அளவளாவுவதோ எனக்குப் பழக்கப்படாதது. அமெரிக்காவுக்குச் செல்லும்போது வழியில் ரிம் ஹோட்டன்ஸ் கடைகளில் வாகனத்தை நிறுத்தும்படி பிள்ளைகளிடம் வேண்டுவேன். அது முற்றிலும் சிரமபரிகாரம் செய்வதற்கானது.

காரில் ஏறியவுடன் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் எங்கு ரிம் ஹோட்டன்ஸ் இருக்கிறது என்பதை தனது ஐபோனில் பார்த்து அங்கு அழைத்துச் சென்றார். “நீங்கள் இருங்கோ, நான் வரிசையில் நின்று உங்களுக்குத் தேவையானவற்றை வாங்கித் வருகிறேன். எப்படி உங்கள் கோப்பி இருக்க வேண்டும்?” என்று கேட்க பதிலைச் சுருக்கமாகக் கூறினேன்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் எனக்குத் தேவையானவற்றுடன், தனக்கு ஒரு வெறும் கோப்பி மாத்திரம் எடுத்துக் கொண்டு வந்தார். இப்பொழுதெல்லாம் உடம்பில் மிகவும் கவனம் செலுத்துவதாகவும் இனிப்பை அடியோடு விட்டுவிட்டதாகவும் கூறினார்.

அவருக்கு 20 வயதளவில் இருக்கும்போது திருமண பந்தத்தின் மூலம் கனடாவில் குடியேறியவர், ஆங்கிலம் படித்து இப்பொழுது வயோதிபர்களைப் பராமரிக்கும் தொழில் பார்ப்பதாகவும், பிள்ளைகள் நன்றாகப் படிப்பதாகவும், கணவரும் ஓரளவுக்கு நன்றாக உழைப்பதாகவும் பெருமையுடன் கூறினார். கேட்பதற்கு மிகவும் சந்தோமகவும் பெருமையாகவும் இருந்தது. முயற்சியுடையோர் எல்லோரையும் வாழ வைக்கும் இந்த நாடு எனது மாணவியையும் ஏமாற்றவில்லை.

“வீட்டுக்கு வந்திருந்தால் இப்படியெல்லாம் ஆறுதலாகக் கதைத்திருக்க முடியுமா? உங்களுக்கும் இது ஒரு உலாத்தாகப் போய்விட்டது” என எனக்கும் அறிவுரை கூறினார். அரைமணித்தியாலம் பிரயோசனமாகக் கழிந்த மனத்திருப்தியே ஏற்பட்டது.

எமது நாட்டில் நாம் கோப்பிக்கடையென்று

கூறுவது கிடையாது. யாழ்ப்பாணத்தில் சந்திக்குச் சந்தி தேநீர்க் கடைகளே காணப்படும். இந்தக் கடைகளை நினைத்ததும் முதலில் ஞாபகத்துக்கு வருவது ஒரு கல்லாப் பெட்டியும், அதற்குப் பக்கத்தில் எந்த நேரமும் கொதிநீரைச் சுமந்தபடி ராஜகோபுரம்போல காட்சியளிக்கும் சுடுதண்ணீர்ப் பாத்திரமும் (Boiler), ஓரிரு வாழைப்பழக் குலைகளும், கண்ணாடி அலுமாரியொன்றில் வடை, வாப்பன், மோதகம் ஆகிய சிற்றுண்டிகளுமே. பெரும்பாலும் கடை முதலாளி தனியாகத்தான் இயங்குவார். அவரே முதலாளி, தேநீர் தயாரிப்பவர், பரிமாறுபவர், மேசை துடைப்பதென்று எல்லாம் அவரே. சிலவேளைகளில் கையுதவிக்கு ஒரு சிறு பையனை வைத்திருப்போரும் உண்டு. சில கடைகளில் இருப்பதற்கு வாங்கு போடப்பட்டிருக்கும். இந்தக் கடைகளில் பெண்கள் தேநீர் குடிப்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

ஆண்கள் பாடசாலைகளுக்கு அருகாமையில் தேநீர் கடைகள் நிச்சயம் காணப்படும். மற்றும் சந்தைகள், கோவிலடிகள், முச்சந்தி நாற்சந்தி என்பவற்றுக்கு அண்மையில் தேநீர்க் கடைகள் நிச்சயம் இருக்கும். தேநீர் தயாரிப்பது ஒரு தனிக்கலை. ஒரு துணியினால் தயாரித்த பெரிய வடிதட்டில் தாராளமாக தேயிலைத் தூளைப் போட்டு கொதிக்கும் தண்ணீர்ப் பாத்திரத்தின் கீழ் பிடிப்பார்கள். வரிசையாக கண்ணாடிக் குவளைகளையோ மூக்குப் பேணிகளையோ அதன்கீழ் வைத்து பாணையின் குழாயைத் திறப்பார்கள். அதன் வேகமே தனி. சீனியையும் பாலையும் கடைக்காரரின் விருப்பத்துக்கமைய கலந்து ஷகடபுட' என ஓசையெழுப்பிக் கரைப்பர். கொதி தேநீரை சூடாற்றிக் கொடுக்கும் கலைக்கு ஈடாக எதனையும் ஒப்பிட முடியாது. ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பேணியை எடுத்து எவ்வளவு தூரம் கையை உயர்த்த முடியுமோ அவ்வளவு உயரத்துக்கு உயர்த்தி மேலும் கீழும் உற்றுப்போது நீர்வீழ்ச்சிபோல் கொட்டும் தேநீரில் ஒரு துளி கூடக் கீழே சிந்தாது. இந்த லாவகத்தை இவர்கள் எங்குதான் கற்றுத் தேறினார்களோ!

ஆண்கள் பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள தேநீர்க் கடைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியொன்று நிச்சயமாக இருக்கும். பதினம் வயது மாணவர்கள் தேநீரை அருந்தியபின்னர் கண்ணாடியில் தலைமுடியை அழகு பார்க்காமல் போக மாட்டார்கள். நண்பர்கள் கூடுவதற்கும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கும் இந்தத் தேநீர்க் கடைகள் முக்கிய இடங்கள்.

தாயகத்தில் தேநீர்க் கடைகளுக்கு தின்பண்டங்கள் தயாரித்துக் கொடுத்து அதன்மூலம் குடும்பச் சமையை தாங்கிய பல பெண்களை எனக்குத் தெரியும். இவ்வாறு செய்து தமது பிள்ளைகளை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்த தாய்மார்களை போற்றியேயாக வேண்டும். கனடாவில் பல முக்கியமான முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்கும் இடமாக கோப்பிக் கடைகள் அமைகின்றன. எங்கள் பிள்ளைகள் தமது எதிர்காலத் துணைகளைச் சந்தித்து அளவளாவி ஒரு முடிவு எடுக்கும் விடயத்துக்கு பிள்ளையார் சுழி போடும் இடமாகவும் இக்கடைகளே அமைகின்றன.

இந்தக் கடைகளிலுள்ள தளபாடங்கள், ஏதனங்கள் யாவும் பளிச்சென்று சுத்தமாக இருக்கும். பூச்சிகளோ இலையான்களோ இருக்காது.

ஆனாலும் “அண்ணை ஒரு பால் ரீ” என்று கட்டளை பிறப்பித்துவிட்டு உரிமையோடு வாழைக்குலையில் இரண்டு பழங்களையும், பெட்டிக்குள் கைவிட்டு இரண்டு வடைகளையும் எடுத்துச் சாப்பிட்ட சந்தோஷத்துக்கு, சுத்தமாகவும் விரைவாகவும் பரிமாறப்படும் ரிம் ஹோட்டன்ஸ் கோப்பி எந்தவிதத்திலும் ஈடாகாது ஈடாகுமா?●

## இணையத்தில் ஒரு தமிழ் நூலகம்

இலங்கைத் தமிழ் பேசும் எழுத்தாளர்களின் ஆவணங்களை கணினியில் ஆவணப்படுத்தும் செயற்பாடுகளைச் செய்வதுடன், தமிழில் தகவல் வளங்களை ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் அரிய பணியை செய்துவரும் ஒரு நூலகம் [www.noolaham.org](http://www.noolaham.org).



வெந்தணலால் அழிக்க முடியாத இந்த எண்ணிம ஆவணக் காப்பகத்தில் இதுவரை இலங்கைத் தமிழரின் பதினையாயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அழிவு ஆபத்தை எதிர்நோக்கும் அரிய வெளியீடுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கிடைக்கச் செய்யும் அரும்பணியை இந்நூலகம் ஆற்றி வருகிறது.

ஓரிரு பிரதிகளே எஞ்சியுள்ள ஆவணங்களையும் மிகப்பழைய ஆவணங்களையும் மேலும் பாதிப்படையாத விதத்தில் இந்த எண்ணிம ஆவணப்படுத்தல் மேற்கொள்கிறது. இந்த நூலகத்தில் தேவையான நூல்களை இலகுவாகவும் வேகமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

2005 தைப்பொங்கலன்று ஆரம்பிக்கப்பட்ட இந்நூலகத்தின் வலைத்தளம் தமிழில் சமகால அறிவு பகிர்ப்படும் மிக முக்கிய வலைத்தளங்களிலொன்று. எதுவித இலாப நோக்கமுமில்லாது கூட்டு முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட இந்நூலகத்தை எவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம்.

நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், சிறுபிரசுரங்கள், நினைவு மலர்கள், விழா மலர்கள், ஆய்விதழ்கள், பாடசாலை மலர்கள் உள்ளிட்ட சகலவிதமான எழுத்தாவணங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம்வரை 15,000 வெளியீடுகள், 2,300 எழுத்தாளர்கள், 1,300 பதிப்பாளர்கள், 500 வரையான சஞ்சிகைகள் பற்றிய பதிவுகளை இந்நூலகம் கொண்டுள்ளது. 1833 முதல் 2915வரை வெளியான அரிய வெளியீடுகள் இதிலுள்ளன. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இங்கு தேடவும் உலாவவும் முடியும்.

இலங்கைத் தமிழ்ச் சமூகங்களிலிருந்து வெளிவந்த ஆவணங்களில் இணையத்தில் கிடைக்கும் அனைத்தையும் ஓரிடத்தில் தேடி அடையக்கூடிய வகையில் அனைத்து அறிவுத் தொகுதிகளையும் ஆய்வின் அடிப்படையில் வகுத்து அனைத்துத் தரப்பினருக்கும் திறந்த அணுகலில் இதில் வழங்கப்பட்டுள்ளது. மாணவர், ஆய்வாளர், சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் அனைவரும் பயன்பெறும் வகையில் ஆவணப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

## ப. ஸ்ரீஸ்கந்தன்

### பார்வைப் பகிர்வுகள்



இந்த ஆவணப்படுத்தும் செயற்பாட்டில் ஆர்வமுள்ள எவரும் இணைந்து செயற்படலாம். இந்த செயற்பாட்டைப் பரவலாக அறிமுகப்படுத்தலாம். ஆலோசனைகள் கருத்துகள் கூறுவதோடு நிதியுதவியும் செய்யலாம். பொருத்தமான நேரத்தில் ஆவணப்படுத்தப்படாத பெருமளவு அறிவுச் செல்வங்கள் என்றென்றைக்கும் பெற முடியாதவையாக அழிந்து போய்விட்டன. எஞ்சியுள்ளவற்றையாவது பாதுகாக்கும் பணியில் உங்களையும் ஈடுபடுத்துங்கள்.

### தெரிதல் - இலக்கிய இருதிங்கள் இதழ்

இளைய தலைமுறைக்கான கலை இலக்கிய இருதிங்கள் இதழாக யாழ்ப்பாணத்திலிருந்து 'தெரிதல்' வெளிவருகிறது. எழுபதுகளில் ஈழத்து இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஷஅலை' சஞ்சிகையின் ஆசிரியரான அ.யேசுராசாவை ஆசிரியராகக் கொண்டு தெரிதல் இதழ் வெளிவருகிறது.

அறியப்படாதவர்கள் நினைவாக, தூவானம், பதிவுகள், குறிப்பேட்டிலிருந்து, தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் ஆகிய நூல்களின் ஆசிரியர் அ.யேசுராசா. இவர் சிறந்த விமர்சகர். பிரான்ஸ் திரைப்பட வட்டம், யாழ்.திரைப்படக் கழகம் போன்றவற்றின் பின்னணியில் நின்று பல திரைப்பட விழாக்களை நடத்தியவர். தமிழியல் வெளியீடுகள் வெளிவர முன்னின்று உழைக்கும் இலக்கியவாதி. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டவர்.

அலை சஞ்சிகை நின்றதன் பின்னர், போராட்ட காலத்தில் 'கவிதை' என்ற இதழை வெளியிட்டார். பிரபல கவிஞர்களான சோ.பத்மநாதன், கருணாகரன், ஜெயசீலன் ஆகியோர் இதில் எழுதியுள்ளனர். தெரிதலின் பதினேழாவது இதழ் அண்மையில் வெளியானது.

“நான் சொல்கிறேன் என்பதாலேயே நீ ஏற்றுக் கொள்ளாதே. உன் பகுத்தறிவினால் நான் சொல்வதையெல்லாம் கேள்விக்குரியதாக்கு. உனக்கு நீயே ஓளியாய் இரு” என்ற புத்தரின் வாக்கை நோக்காகக் கொண்டு தெரிதல் வெளிவருகிறது.

ஈழத்தமிழர்களின் தனித்த அடையாள வெளிப்பாடுகளில் கலை இலக்கியத்துக்கு முக்கிய பங்குண்டு. இத்துறைகளிலுள்ள செழுமையான பாரம்பரியங்களைப் புதிய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவதும், இக்காலத்து வளர்ச்சிகளுடன் அவர்களை இணைத்துச் செல்வதுமே தெரிதல் இதழின் அடிப்படை நோக்கங்கள்.

தெரிதலின் சமூக நலநோக்கைப் புரிந்து கொண்டு ஆக்கங்கள் அனுப்பி உதவுவதிலும், தமது இலக்கு வாசகர்களான மாணவர், இளையோரிடையே இதழை அறிமுகப்படுத்தி விநியோகிப்பதிலும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர். ஆக்கங்களுக்குச் சன்மானம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி: அ.யேசுராசா, 1 ஓடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்  
மின்னஞ்சல்: [athanasjesu@gmail.com](mailto:athanasjesu@gmail.com)



பொன்னையா விவேகானந்தன்

## வகுப்பறை முகாமைத்துவம் Classroom Management

15

கடந்த கட்டுரைகளில் ஓர் ஆசிரியரின் முதன்மைப் பொறுப்புகளையும் கொண்டிருக்க வேண்டிய திறன்கள் பலவற்றையும் பார்த்தோம். தன்னுடைய பொறுப்புகளை நன்கு உணர்ந்த-வராகவும் குறிப்பிட்ட திறன்களைக் கொண்டவராகவும் திகழும் ஓர் ஆசிரியர் அதிக சவால்களைச் சந்திக்கும் இடம் வகுப்பறையே.

குறித்த நாளுக்குரிய அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்து கொண்டு வகுப்பறைக்கு வருகின்ற ஓர் ஆசிரியர், வகுப்பறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிடில் அனைத்தும் வீணாகிவிடும். எத்துணை ஆற்றல் மிக்கவராக இருந்தாலும் வகுப்பறை முகாமைத்துவம் சிறப்பாக அமைவில்லையாயின் குறித்த இலக்கைக் குறித்த காலத்தில் அடைவதில் கிக்கல்கள் ஏற்படும்.

ஒரு வகுப்பறையில் பல்வேறு இயல்புகளைக் கொண்டும் கற்றல் தரத்தில் வேறுபட்டும் காணப்படும் மாணவர் அனைவரையும் ஒருங்கு சேர்த்து, இதமான கற்றல் சூழ்நிலைக்குள் ஈர்த்து, முன்னேற்பாடு செய்து வந்த பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியும் மதிப்பிட்டும் அன்றைய நாளுக்குரிய இலக்கை முழுமையான அடைதலே சிறந்த வகுப்பறை முகாமைத்துவமாகும்.

மாணவர் பலரும் வயதுக்கேற்ப, குறும்புகளும் தப்புகளும் தவறுகளும் செய்பவராகவே இருப்பர். மாணவப் பருவத்தில் நாமும் அவ்வாறே இருந்திருப்போம். இவ்வாறான மாணவரைத் தவிர்த்தோ அல்லது இடைநிறுத்தி விட்டோ ஏனையோருக்குக் கற்பிப்பது பொருத்தமற்றது எனக் கல்வியியலாளர் கூறுகின்றனர். “ஓர் ஆசிரியர் வகுப்பில் உள்ள அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க வேண்டியவராவர். ஒரே வகுப்பறையில் சிலருக்குக் கூடிய கல்வியையும் வேறு சிலருக்குக் குறைந்த கல்வியையும் வழங்குதல் ஆசிரிய அறத்துக்கு முரணாகும்.” என்பது கல்வியியல் கூற்றாகும்.

வகுப்பறை முகாமைத்துவத்தின் முதற்படி மாணவரைப் புரிந்து கொள்வதாகும். “ஆசிரியர் ஒவ்வொருவரும் ஓர் உளவியலாளராக இருக்க வேண்டும்” என்கிறது

மற்றுமொரு கல்வியியல் விதி. ஒவ்வொரு மாணவருடைய இயல்புகளையும் கற்றல் தரத்தையும் சரிவர மதிப்பிடுதலே அந்த மாணவரை நாம் எவ்வாறு அணுகுதல் வேண்டும் எனத் திட்டமிட உதவும். இந்த மதிப்பிடுதலையே assessment என்கின்றனர்.

ஆசிரியர் சிலர் மாணவருடைய இயல்புகளையும் கற்றல் தரங்களையும் கணிக்காது தாம் முன்னேற்பாடு செய்து வந்த பாடத்திட்டத்தையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதிலேயே முனைப்புக் காட்டுவர். இவ்வாறு செய்தல் இதமான கற்றல் சூழ்நிலையைத் தோற்றுவிக்காது. குறிக்கப்பட்ட பாடத்திட்டம் கடினம் என உணரும் மாணவரும் மிக இலகு என கருதும் மாணவரும் வகுப்பில் வேறு திசைகளில் கவனம் செலுத்துவர். குறும்புகளும் குழப்பங்களும் இங்குதான் ஆரம்பிக்கின்றன.

எல்லா மாணவர்களும் ஆற்றல் மிக்கவர்களே. ஏதோவொரு துறையில் அவர்கள் திறன் மிக்கவர்களாக இருப்பர். அவர்களுடைய திறனைக் கண்டறியாது அல்லது அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதிருப்பவும் வகுப்பறைச் செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் தரும். ஈடுபாடு இல்லாத ஒரு பாடத்தைக் கற்பிக்கும் வேளையிலோ அல்லது ஈர்ப்பே இல்லாத முறையில் கற்பிக்கும் போதோ மாணவர் வகுப்பறையில் இடைஞ்சல்களை ஏற்படுத்த முயல்வர்.

மாணவர் வகுப்பறையில் இடைஞ்சல்களை ஏற்படுத்துவதற்கு அவர்களுடைய குடும்பச் சூழ்நிலைகளும் காரணமாக இருக்கக் கூடும் என்கின்றனர். குழப்பங்கள் மிக்க, குலைவுற்ற குடும்பப் பின்னணியைக் கொண்ட மாணவருள் சிலர் வகுப்பறையில் அமைதியற்றுக் காணப்படுவர். அவர்களுடைய உளவியலையும் உணர்வுகளையும் விளங்கி அதற்கேற்பச் செயற்பட வேண்டும். தேவையேற்படின் மேலாளர்களின் அறிவுரைகளைப் பெற வேண்டும்.

கற்றல் திறனில் குறைபாடு கொண்ட மாணவர்களும் வகுப்பறைச் செயற்பாடுகளுக்குச் சவாலாக இருப்பர். இவ்வாறான சூழ்நிலைகளில் கல்வி நிறுவன மேலாளருடனும் பெற்றோருடனும் கலந்துரையாடுவது நன்று.

ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறை முகாமைத்துவம் குறித்துத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். வகுப்பறைச் சூழலை மிக நேசீக்கும் ஒருவராலேயே வகுப்பறையை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியும்.

மாணவர் மிக விரும்புகின்ற ஒருவராகவும் ஆசிரியர் திகழ வேண்டும். ஆசிரியர் மாணவரை அணுகும் முறைகளும் கற்பிக்கும் உத்திகளுமே இந்த விருப்பத்தை ஏற்படுத்தும்.

வகுப்பறை மாணவரை அடக்கி வைக்கின்ற, கட்டுப்படுத்துகின்ற இடமல்ல. மாணவர் விரும்பி வருகின்ற இன்பம் தருகின்ற சூழலாக இருக்க வேண்டும். வகுப்பறை நல்ல கற்போரை உருவாக்குகின்ற இடமல்ல, நல்ல மக்களை உருவாக்குகின்ற இடமாகத் திகழ வேண்டும். இதை உருவாக்குவதுவும் செயற்படுத்துவதுவும் ஆசிரியரின் கைகளிலேயே தங்கியுள்ளது.●



எஸ். ராஜ்மோகன்

## வாத்து முட்டை

22

எங்கள் அலுவலகத்தில் உள்ள அனைவரினதும் எதிர்பார்ப்பு - Mission statement எப்போது குஞ்சு பொரிக்கும் என்பதுதான். பல அசம்பாவிதங்களுடன் ஆரம்பித்த இந்த அழகிய எதிர்பார்ப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தின் காலைப் பொழுதொன்றில், கனடா கூஸ் (Canada goose) எனப்படும் வாத்து ஒன்று அலுவலக வாகனத் தரிப்பிடங்களில் தனித்து நின்று, கடமையாற்றுவவர்கள் மீதான தாக்குதலை ஆரம்பித்தது. தலைக்கு மேலால் பறப்பது, தலையில் கொத்துவது, வாயைத் திறந்து சிவப்பு நாக்கால் அச்சுறுத்துவது, பெரும் சத்தத்தை ஏற்படுத்துவது என்று பெரும் சேட்டைகள் செய்யத் தொடங்கியது. மிருகக் கட்டுப்பாட்டு

மையத்திடம் விசாரித்த போது, இயற்கையை அனுசரித்துப் போகவேண்டும் என்பதை உணர்ந்ததோடு மட்டுமல்லாமல், பெண் வாத்தின் இருப்பிடத்தையும் தேட வைத்தது. ஆம் அங்கு 6 பொன்னான முட்டைகளை ஒரு பெண் வாத்து அடைகாத்துக் கொண்டிருந்தது. தரையில் அமைந்த இந்தக் கூட்டிற்கு அது தெரிவு செய்த இடம் அலுவலகக் கட்டடத்தின் மழை படாத முன்பக்க ஓரம். பெண் வாத்து அடைகாக்க, ஆண் வாத்து அதனருகே 24 மணிநேரமும் காவல் காக்க, காவ(த)ல் கதை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.



கனடாவின் தேசிய பறவைதான் இந்தக் கூஸ் ஆகும். கனடாவில் மட்டும் இந்த இனம் காணப்படுவதால் அதனைக் கனடா கூஸ் என்றும் அழைக்கின்றார்கள். இந்தப் பறவையின் முதுகுப்புறமும், பின் பகுதியும், பழுப்பு நிறமாகவும், அதன் தலையும், கழுத்தும் கறுப்பு நிறமாகவும், தாடை வெள்ளை நிறமாகவும் இருக்கும். இவை குளிர் காலத்தில் அமெரிக்காவின் தென் பகுதிகளுக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்து விடுகின்றன. இந்த முறையும் குளிர்காலம் போய் வெப்பநிலை அதிகரிக்க கனடா வாத்துகளும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பியிருந்தன. இந்த வாத்துகளின் அதிசயிக்கத்தக்க வாழ்க்கை முறையை ஆராய்ந்து அறிந்தபோது அவற்றின் மீதான மதிப்பு மேலும் அதிகரித்தது.

இளவேனிற் காலத்தில் தாயகம் திரும்பும் கனடா வாத்துகள் கடந்த பருவ காலத்தில் இருந்த இடங்களையே அனேகமாகத் தேடிவருகின்றன. கூட்டம் கூட்டமாக வருகை தரும் அவை, கூடு கட்டி குடும்பம் நடத்தவுள்ள இடமருகில் ஜோடியாகப் பிரிந்து விடுகின்றன. ஒவ்வொரு ஜோடியும், தமக்கென்ற இடங்களைத் தெரிவு செய்து, அங்கு கூடு கட்டி, அதில் பெண் வாத்து முட்டைகளை இடுகின்றது. அதன் பின் பெண் வாத்து அடைகாக்கத் தொடங்க, ஆண் வாத்து கூட்டுக்கு அருகாமையில் நின்று தன் துணையைப் பாதுகாக்க காவலிருக்கத் தொடங்குகின்றது. இக்காலத்தில் யாரும் பெண் அடை காக்கும் கூட்டுக்கு அருகில் சென்றால், ஆண் வாத்து மிகவும் முர்க்கமாக தன் துணையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும். இதுபோல் முட்டைகள் பொரித்து, குஞ்சுகள் உருவாகியிருக்கும் ஆரம்ப காலத்திலும் யாராவது அருகில் சென்றால் ஆண் வாத்தும், பெண் வாத்தும் சேர்ந்து குஞ்சுகளைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும்.

இந்த வாத்துகளின் இன்னுமொரு அதிசயிக்கத்தக்க விடயம், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கொள்கையை அனுசரிப்பது. ஒரு வேளை ஜோடியில் ஒன்று மரணித்தால் மற்றொரு துணையை இலகுவில் சேர்த்துக் கொள்ளாமல் பொதுவாக தனிமையிலேயே காலத்தைக் கழிக்கும். பெண் வாத்து நான்கு முதல் எட்டு வரையிலான முட்டைகளை இடுகிறது. அவற்றை கிட்டத்தட்ட 28 நாட்களுக்கு அடைகாக்கின்றது.

பெண் வாத்து அடைகாக்கும் தருணங்களில், ஆண் வாத்து தனது துணையினைப் பாதுகாப்பதில் காட்டும் அக்கறைகள், குஞ்சுகள் பொரித்ததும் தாயும், தந்தையும் சேர்ந்து அவற்றின் வளர்ப்பில் காட்டும் அக்கறைகள் எல்லாம் மனிதர்களை அவற்றுடன் ஒப்பிடத் தோன்றுகின்றது.

கோடையில் ரொறன்ரோவுக்கு வருவதும், குளிர் காலங்களில் வெப்பம் உள்ள இடங்களுக்குச் செல்வதும், சூழலின் மாற்றத்திற்கு ஏற்றவாறு தமது வாழ்வினை மாற்றிக் கொண்டு வலிமை கொள்வதும், சிறப்பான வாழ்க்கை முறைமையை கடைப்பிடிப்பதும் பெருமை கொள்ள வைக்கின்றது.

இந்த வாத்துகளைப் போல், கோடை வெப்பத்தில் கனடா வாழ்க்கையும், பனிக்காலத்தில் இலங்கை வாழ்க்கையும் என்ற மகிழ்வான ஒரு வாழ்க்கை எப்போது கிடைக்கும் என்று ஏங்குகின்றது மனம்.

பறவைகள் எல்லாம் வந்துவிட்டன காற்றும் வெப்பமடைந்துவிட்டது

உதிரப்போகும் இலைகளும் துளிர்ந்துவிட்டன

வானமும் பச்சையாகிவிட்டது

கண் முடி விழிக்கும் முன் கடந்து செல்லும்

கோடையும் வந்துவிட்டது - சிலநாட்களில்

பறவைகளைப் போலன்றி எமது

மனமும் உடைந்து விடும்

குளிர்கால பனிக்கட்டிகளைப் போல!●

மே மாதம்... முள்ளிவாய்க்கால் அவலம் குறித்த முகப்புத்தகப் பதிவுகளை மழுங்கடிக்கும் விதமாக தமிழக சட்டசபை தேர்தல் அமளிகள் இருந்ததைப் பலரும் கவனித்திருப்பீர்கள். தமிழகத் தேர்தல் ஈழத்தமிழர்களின் வாழ்விலும் மாற்றத்தை கொண்டுவரும் என்று நம்பியதைப்போன்று பலரும் ஜெயலலிதாவின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்து பதிவுகளைச் செய்ததையும் கவனித்திருப்பீர்கள்.

ஜெயலலிதாவை வைத்து ஆனந்த ஆர்ப்பாட்டம் செய்த ஈழத்தமிழர்களை கடிந்து கொண்டுவதுபோல முகப்புத்தக தோழர் ஒருவர் “தேர்தல்கள் மாற்றத்தைக் கொண்டு வருமென்றால், அவற்றை எப்போதோ சட்டவிரோதமாக்கி இருப்பார்கள். ஒரு சமூகப் புரட்சியே தீர்வு. மக்கள் மன்றங்கள், உழைப்பாளர் குழுக்களை அமைத்து, அரசியல் அதிகாரத்தை மக்கள் கைப்பற்ற வேண்டும்” என்று தன் முகப்புத்தகத்தில் புரட்சிகரமாகக் கடிந்திருந்தார். அதேபோல இன்னொருவர் “இலங்கையில் காலநிலை சரியில்லை.. தமிழ்நாட்டுக்கு காலமே சரியில்லை..” என்றார்.

ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார வீடியோக்கள் முகப்புத்தகத்தில் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன அல்லவா. அவற்றில் ஒன்றில் ஜெயலலிதா தனக்கு ஆதரவு “செய்வீர்களா? செய்வீர்களா?” என உரத்த குரலில் கேட்டுக்கொள்வது இருக்கும். அதைக் கிண்டல் அடிப்பதுபோல் தேர்தல் முடிந்த அன்றே ஒருவர் “ஜெயலலிதா முதல்வர் என்றால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும். ரவுடிகள் அடக்கி வாசிப்பார்கள் என்று பரவலாக ஒரு பேச்சு உண்டு. ஃபேஸ்புக் ரவுடிகளையும் ஜெயலலிதா ஒரு கை பார்த்தால் நன்றாக இருக்கும்... செய்வீர்களா? செய்வீர்களா?” என்று கலாய்த்திருந்தார்.

தேர்தலில் வாக்களிக்க சினிமா நடிகர்கள் வந்தபோது அவர்களை தொலைக்காட்சிகள் படமாக்கி அந்த படத்துண்டுகளும் முகப்புத்தகத்தில் வலம் வந்தன. ஒரு பதிவில் “எங்கே வீரால், ராதா ரவி யாரு பேரையும் காணோம்..” என்று ஒருவர் கேட்பதுபோலவும் “யோவ் இது சட்டமன்ற தேர்தல்யா..” என்று மற்றவர் பதிலுறுப்பதுபோலவுமிருந்தது சிரிக்க வைத்தது. “வெளிநாடல் இந்நேரம் எலெக்சன் ரிசல்ட் ரிலீஸ் ஆகிடுக்குமே.. ஓவர்சீஸ் ரிசல்ட் யாரு ஜெயிப்பான்று சொல்லுது?ன்னு ஒருத்தன் கேக்குறான்...” என்று இன்னொரு பதிவு தமிழ்ப்பட ரிலீஸை வைத்து காமடி பண்ணியது.

இதற்கு முந்தைய தேர்தல்களில் தேர்தல் அறிக்கைகளில் ஈழத்தமிழர் பிரச்சனையைத்தான் அனேகமான தமிழக அரசியல்



## கனடா மூர்த்தி

### கண்டதைச் சொல்கிறேன்

கட்சிகள் குறிப்பிடும். ஆனால் இம்முறை ‘படிப்படியான மதுவிலக்கு’, ‘உடனடியான மதுவிலக்கு’ என மதுவிலக்கு குறித்த தேர்தல் வாக்குறுதிகளே வாரி வழங்கப்பட்டன. படிப்படியான மதுவிலக்கு தரப்படும் என உறுதியளித்த ஜெயலலிதாவின் வெற்றியை வாழ்த்தி மதுப்பிரியர் ஒருவர் ‘ஆட்சிக்கு வந்ததும் உடனே மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று சொன்ன எல்லாரும் அவுட்... ஒரு தாய்க்குத்தான் தெரியும் தன் குழந்தைகளுக்கு என்ன தேவை என்று... சியர்ஸ்’ என்று கொண்டாடினார்.

திமுகவின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்பட முடியும். அவற்றில் ஒன்றாக முன்னாள் அறநிலையத்துறை திமுக அமைச்சராக இருந்த பெரிய கருப்பனின் பாலியல் செயல்பாட்டு விடியோ ஒன்று பகிரப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது அல்லவா... அதை வைத்து “தெய்வம் நின்று கொல்லும்ன்னு பெரியவங்க சும்மா சொல்லல... காஞ்சிபுரத்துல ஒரு குருக்கள் யாருக்குமே தெரியாதுன்னு நினைச்சகிட்டு கர்ப்பகிரகத்துல தகாத செயல்களில் ஈடுபட்டான்... கடைசியில... அவன் எடுத்த வீடியோவே அவனுக்கு வினையா முடிஞ்சது. ஊரையெல்லாம் சாமியார் வே’ம் போட்டு ஏமாத்துன நித்தியானந்தனுக்கு.. அவன் சிஷ்யன் எடுத்த வீடியோ சாமியோட கதையையே முடிச்சது. இப்போ... முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரா இருந்த பெரிய கருப்பனோட ஆபாச வீடியோ வெளியாகி அந்த ஆளு வெளியில் தலைகாட்ட முடியாதபடி செஞ்சுடுச்சு. இந்த முணு பேரோட பயோடேட்டாவையும் நல்லா உற்று கவனியுங்க... முணு பேருமே இறைவனுக்கு எதாவது ஒருவகையில் நெருங்கிய தொடர்புடையவர்களாக தங்களை காட்டிக்கொண்டு இறைவனை வைத்து மற்றவர்களை ஏமாற்றியவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அதற்கான தண்டனையை ஆண்டவன் இப்போது கொடுத்து கொண்டிருக்கிறான்.” என பா.ஜ.க அனுதாபி ஒருவர் ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்தார்.

முகப்புத்தகத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி. அதன் படுதோல்வியின் பின் ஆதரவாளர் ஒருவர் “பலமுனை போட்டிக்கு மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி! விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, மற்றும் இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் தனி வாக்குகளை விட அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.” எனச் சொல்வதன் மூலம் ஆறுதல் அடைந்தார்.

முகப்புத்தக விவாதம் ஒன்றின்போது ஒரு காங்கிரஸ் கட்சி அனுதாபி “ஈழப்படுகொலை நடந்து இத்தனை வருசமாச்ச... இன்னுமா அதை வச்ச அரசியல் பண்ணிங்க? அதுதான் உங்க தோல்விக்குக் காரணம்” என்று முகப்புத்தகத்தில் கேலியாகப் பதிய அதற்கு நாம் தமிழர் இயக்க ஆதரவாளர் ஒருவர் கடுமையாக “ராஜீவ் காந்தி கொலை நடந்து கூட 27 வருசமாச்ச.. இன்னமும் அதில் நேரடி தொடர்பில்லாத அப்பாவி்களை விடுதலை செய்வதை உங்கள் காங்கிரஸ் எதிர்க்குதே? ராஜீவ் காந்தி என்ற ஒரு உயிருக்கு அவ்வளவு மதிப்பு... ஆனா நீங்க லட்சக்கணக்கான தமிழனை கொன்றால் நாங்க எழு வருசத்தில் அதை மறந்துறனுமா? ஒரு உயிருக்காக நீங்க பேசுனா அவர் மீதான அன்பு? லட்சம் உயிருக்காக நாங்க பேசுனா அரசியலா? தமிழனின் உயிர் அவ்வளவு கேவலமா?” எனக் குமுறியதும் சிந்திக்க வைத்தது. இப்படியாக தேர்தல் களேபரங்கள் ஒருபுறமிருக்க...

“பொன்சேகாவை தளபதி ஆக்கியமைக்காக என்னைத் தென்னிலங்கையின் தென்னம்பாளையால் அடிக்கவேண்டும்” என கோத்தபாய ராஜபக்ச சொன்னதாக வந்த ஒரு பதிவுக்கு “அது சரிதான், அதேபோல தங்களைப் பாதுகாப்புச் செயலாளராக்கியமைக்காக தங்கள் தமையனாருக்கு வடக்கிலங்கைப் பனம்பாளையால் அடிக்கவேண்டும்! பனம்பாளையா தென்னம்பாளையா வீரியம் மிக்கதென்று அண்ணலிலும் தம்பியிலும் பதம் பார்த்துவிடலாம் வாங்கோ.” என்றிருந்தார் ஒருவர்.

தமிழர் பகுதியின் பாதுகாப்பு குறித்து கொழும்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தைப் பற்றி “யாழ்ப்பாணத்தின் சமூகவிரோதம் பற்றி அலரிமாளிகையில் கூட்டம் நடத்துவது வெட்கப்படவேண்டியது” எனச் சொல்லி ஒரு முன்னாள் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் வெதும்பியிருந்தார். அதற்கு “உண்மையில் இதுதான் முள்ளிவாய்க்கால் தந்த அவலம்.” என கீழ்ப்பதிவு இட்டேன் நான்.●



இரா. சம்பந்தன்

## ஆதித் தமிழரின் அணுகுகொள்கை

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானில் வீசப்பட்ட அணுக்குண்டின் விபரீதத்தைக் கண்ட பின்னர்தான் அணுச்சக்தியின் வல்லமையை உலகம் உணர்ந்து கொண்டது. அத்தகைய வல்லமை கொண்ட அணுச்சக்தி இன்று ஒருபுறம் ஆயுதங்கள் ஆகி உலகைப் பயமுறுத்தி வந்தாலும் மறுபுறத்தில் மருத்துவம் விஞ்ஞானம் தொழில் நுட்பம் போன்ற பிற வழிகளிலும் பேருதவிகளைச் செய்து வருகின்றது.

இத்தகைய அணுவைப் பற்றி பழந்தமிழர்கள் ஏதாவது தெரிந்து வைத்திருந்தார்களா என்றால் அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று ஓளவையார் சொல்லியிருக்கிறார் என்பார்கள் தமிழ் படித்தவர்கள் இன்றும். இது தமிழரின் அணு அறிவுக்குப் போதுமான சாட்சி அல்ல.

தமிழில் சில சொற்றொடர்களை தமக்குச் சாதகமாக வளைப்பவர்கள் இருக்கின்றார்கள். உதாரணமாக அல்லல் பிறப்பு உடம்பைக் கட்டழிக்க வல்லானே என்ற மாணிக்கவாசகரின் சிவபுராண அடிகளை வைத்துக் கொண்டு உடம்பு பல செல்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கின்ற உண்மையை இன்றைய விஞ்ஞானம் அறியும் முன்பே மாணிக்கவாசகர் கூறிவிட்டார் என்று மேடையில் பேசிய தமிழறிஞர்கள் இருக்கின்றார்கள். அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிய கட்டைத்தான் கட்டழிக்க வல்லானே என்பது சொல்கிறதே அன்றி வேறு செல் பற்றி அங்கு ஒன்றும் இல்லை என்பதை அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை.

எம் முன்னோர்கள் தாம் உண்மை என்று கண்டவற்றை மட்டுமே இலக்கியங்கள் கல்வெட்டுக்கள் மூலம் எமக்கு அறிவித்தார்கள். அவர்கள் முன்பு அறிவித்து விஞ்ஞானம் பின்பு கண்டு கொண்ட ஒன்றுக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்

தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டலம்  
உண்டென உணர்தல் அல்லது யாவதும்  
கண்டினிது விளங்கா காட்சி

என்ற மணிமேகலை வரிகளை எடுத்துக் கூறலாம். வான மண்டலத்திலே ஒரு சூரியனை குளிர்ந்த பனியானது சூழ்ந்து மூடி இருக்கின்றது என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் அந்தக் கோளத்தை போய்ப் பார்த்து அந்தக் காட்சியை கண்டுவர முடியாது என்பது இதன் பொருளாகும். இன்றைய நாசா வேளியே உறைபனியும் உள்ளே தீப்பிழம்புமான கோளங்கள் அண்ட வெளியில் இருக்கத்தான் செய்கின்றன ஆனால் அவற்றை நெருங்க முடியாது என்று அறிவிக்கின்றது. அதைத்தான் மணிமேகலையும் சொல்கின்றது.

இத்தகைய வல்லமை வாய்ந்த செய்திகளைத் தந்த மணிமேகலை அணுவைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றது.

பிரபஞ்சத்திலே என்ன விபரீதம் நடந்தாலும் அது அணுத் துகள்களைப் பாதிக்காது. புதிதாக ஒரு அணு பிறப்பதும் கிடையாது.

ஒரு அணுவுக்குள் இன்னொரு அணு புகுந்து ஒன்றாவதும் இல்லை.

ஒன்றோடு ஒன்றாக ஒட்டியிருக்கின்ற இரு அணுக்களை இரண்டாகப் பிரிக்க முடியுமேயன்றி ஒரு அணுவை எந்த முயற்சியாலும் இரண்டாகப் பிளந்துவிட முடியாது.

அரிசியை அவலாக மாற்றுவது போல அணுவை அதன் தன்மை கெடாமல் கூட உருமாற்றம் செய்ய முடியாது. அணுக்கள் உயர்வதும் தாழ்வதும் உலவுவதும் செய்யவல்லன. அணுக்கள் ஒன்றோடு ஒன்றாக பல சேர்ந்து பலம் அடைவதும் பின் பிரிந்து தனித்தனியாவதும் உண்டு.

வேற்றியல்பு எய்தும் விபரீதத்தால்  
ஆதி இல்லாப் பரமா அணுக்கள்  
தீதுற்று யாவதும் சிதைவதும் செய்யா  
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா  
முதநீரணு நிலவணுவாய்த் திரியா  
ஒன்றிரண்டாகிப் பிளப்பதும் செய்யா  
அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா  
உலாவும் தாமும் உயர்வதும் செய்யும்

(மணிமேகலை - சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை)

இவை அணுவைப் பற்றிய எம் முன்னோர்கள் சொன்ன செய்திகள். இதிலே கூறப்பட்ட எந்த முடிவை இன்றைய விஞ்ஞானம் தவறு என்று தள்ளிவிட முடியும்?

இதைவிட இன்னொன்றும் சொன்னார்கள் எம் முன்னோர்கள். ஒரு அணு இன்னொரு அணுவுடன் இணையும்போது தேவைக்கேற்ப தன் செறிவை கால் அரை முக்கால் என்று ஒடுக்கிக் கொள்ளுமேயொழிய தன்னிடமிருந்து கால் அரை முக்கால் பாகங்களைப் பிரித்துக் கொடுக்காது.

இது தானே இன்றைய நானோ தொழில் நுட்பம்.

இனித் தனி ஒரு அணுத்துகளால் எதையும் சாதிக்க முடியாது என்கிறது தமிழ். அணுக்கள் ஒன்று சேர்ந்தால் அல்லாமல் நிலமாய் வலிமை பெறுவதோ நெருப்பாய் சுடுவதோ நீராக ஓடுவதோ காற்றாக வீசுவதோ செய்யமாட்டா.

நிறைந்த இவ்வணுக்கள் பூதமாய் நிகழின்  
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்  
ஒன்று முக்கால் அரை காலாய் உறும்.  
இக்குணத்து அடைந்தால் அல்லது நிலனாய்ச்  
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்  
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும்  
ஆய தொழிலை அடைந்திட மாட்டா.

(மணிமேகலை - சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை)

இதையெல்லாம் துல்லியமாகச் சொன்ன மணிமேகலை ஆசிரியன் எல்லா மரங்களும் வயிரம் பாய்ந்து இருக்க மூங்கிலுக்கு ஏன் நடுவிலே துளை இருக்கின்றது என்று சிந்தியுங்கள் என்று தன் அணுபற்றிய செய்தியை முடித்துக் கொண்டான்.

மன்னிய வயிரமாய்ச் செறிந்து வேயாய்த் துளைபடும்.

அணுச்சக்திக்கும் மூங்கிலுக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும். ஏனெனில் அதன் இலை கிளை அமைப்பு எல்லாம் மற்ற மரங்களை விட வேறுபாடானவை. அந்த இரகசியம் எம் முன்னோருக்குத் தெரிந்திருக்கின்றது. அதில் ஏதோ அணு இரகசியம் புதைந்து இருக்கின்றது.●

## INFORCELIFE ரொறன்ரோ மேற்கு பிராந்திய அலுவலகம்



திரு. சந்திரன் இராஜலிங்கம் அவர்களைத் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் கொண்டு ஸ்காபரோவில் இயங்கும் InforceLife நிறுவனத்தின் கிளையொன்று ரொறன்ரோ மேற்குப் பிராந்திய மக்களின் வசதியை முன்னிட்டுக் கடந்த மாதம் பிராம்டனில் திறந்து வைக்கப்பட்டது. குறுகிய காலத்தில் துரித வளர்ச்சி கண்டுள்ள இந்நிறுவனத்தில் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய முகவர்கள் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. பிராம்டன் அலுவலகத் திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை இங்கு காணலாம்.

## ஒன்ராறியோ என். டி. பி. ஏற்பாட்டில் குயின்ஸ்பார்க்கில் தமிழினப் படுகொலை அஞ்சலி



தமிழினப் படுகொலை மாதத்தை முன்னிட்டு என். டி. பி. தலைவர் அன்றியா ஹோவார்ட் ஏற்பாட்டில் குயின்ஸ்பார்க்கில் ஓர் நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு கடந்த மாதம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தமிழினப் படுகொலையை அங்கீகரிப்பது என்பது மக்களை ஆற்றுப்படுத்துவதற்கும், இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முதற்படி என அன்றியா ஹோவார்ட் இங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ரொறன்ரோவின் தமிழர் சமூகப் பிரதிநிதிகள் பலர் கூடியிருந்தனர். கட்சியின் துணைத்தலைவர் ஜகமீத் சிங் இனப்படுகொலை தொடர்பான அறிக்கையொன்றை குயின்ஸ்பார்க் சட்டசபையில் அதே வாரம் வெளியிட்டு உரையாற்றியிருந்தார்.

## ஸ்காபரோ - நூஜ்றிவர் இடைத்தேர்தல் என். டி. பி. வேட்பாளராக நீதன் சண் ஒருமனதாகத் தெரிவு



ஸ்காபரோ - நூஜ்றிவர் தொகுதியின் ஒன்றாயோ மாகாண சபை உறுப்பினரைத் தெரிவதற்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பிரதான மூன்று கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் முன்னோடியாக, ஒன்றாயோ என். டி. பி தனது வேட்பாளராகக் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் நீதன் சண் அவர்களை ஒருமனதாகத் தெரிவு செய்தது. ஸ்காபரோவில் நடைபெற்ற இதற்கான கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்ட்ரியா ஹோவார்த் சிறப்புரையாற்றினார். அவரது தலைமையில் ஒன்றாயோ மாகாண அரசின் ஐந்து என். டி. பி. பிரதிநிதிகள் இதில் கலந்து நீதனுக்கு வாழ்த்துக் கூறியது சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது. கனடியத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான நீதன் சண், முன்னர் மார்க்கம் கல்விச் சபை உறுப்பினராக இருந்தவர். தற்போது ரொறன்ரோ கல்விச் சபையின் உறுப்பினராகவுள்ள இவர், கனடியத் தமிழர் சமூகத்தின் முக்கிய செயற்பாட்டாளராக அடையாளம் காணப்பட்டவர். தமிழர் மரபுரிமைத் திங்கள் நிகழ்வை கனடாவில் ஆரம்பித்துவைத்தவரும் இவரே.

## யாழ். கூட்டுறவு இல்லத் தொண்டர்கள் மதிப்பளிப்பு



ஒன்றாயோ அரசின் வருடாந்த தன்னர்வத் தொண்டர் சேவை விருது விழாவில் ரொறன்ரோ யாழ். கூட்டுறவு இல்லத்தைச் சேர்ந்த சிலரும் விருது பெற்றனர். கடந்த மாதம் நடைபெற்ற இவ்விழாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக யாழ். கூட்டுறவு இல்லத்தில் தொண்டாற்றி வரும் மணி பத்மராஜாவும், மற்றும் அரியசிங்கம் இளையதம்பியும் விருதுச் சான்றிதற்களைப் பெறுவதை இங்குள்ள ஒளிப்படங்களில் காணலாம்.

## கொழும்பு தினக்குரல் ஆசிரியருக்கு இங்கிலாந்தில் வரவேற்பு

கொழும்பு தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியரும், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் அமைப்பின் தலைவருமான இராஜநாயகம் பாரதி அண்மையில் இங்கிலாந்துக்கு விஜயம் செய்தபோது அங்குள்ள சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அவரைக் கௌரவிக்கும் வகையில் விருந்தளித்து மதிப்பளித்தது. ஒன்றியத்தின் தலைவர் ஆனந்தி குரியப்பிரகாசம் தலைமையில் (முன்னாள் பி.பி.சி தமிழோசை ஒலிபரப்பாளர்) இந்நிகழ்வு இடம்பெற்றது.





## மே 18 - தமிழின அழிப்பு 7ம் ஆண்டு நினைவேந்தல்



**முள்ளிவாய்க்காலில்**



முள்ளிவாய்க்காலில் 18ம் திகதி காலை வடமாகாண சபையின் ஏற்பாட்டிலான நினைவேந்தல் நிகழ்வை முதலமைச்சர் சி. வி. விக்கேனஸ்வரன் சுடர் ஏற்றி உணர்வுபூர்வமான முக்கிய உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பலரும் இங்கு நினைவுரைகள் வழங்கினர். வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.



**கனடாவில்**



கனடியத் தமிழர் சமூகத்தின் ஏற்பாட்டில் ஸ்காபரோ அல்பேர்ட் காம்பல் சதுக்கத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது. வன்னி யுத்த காலத்தில் அங்கு மருத்துவராகப் பணியாற்றி, இனவழிப்பு நடவடிக்கைகளை நேரில் கண்ட சாட்சியான மருத்துவர் ரி. வரதராஜா பல உண்மைச் சம்பவங்களை எடுத்துரைத்தார். மலர் வணக்கத்தைத் தொடர்ந்து கனடிய அரசியல் பிரமுகர்கள் பலரும் இங்கு உரையாற்றினர். (ஒளிப்படங்கள் - செய்தி.கொம்)



**தமிழ்நாட்டில்**



தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் திருவாளர்கள் பழ. நெடுமாறன் மற்றும் நடராஜன் ஆகியோர் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு மலர் வணக்கம், சுடர் ஏற்றல் ஆகியவற்றுடன் நடைபெற்றது.

## ஒன்ராறியோ அரசின் தன்னார்வத் தொண்டர் சேவை விருதுகள் - 2016



ஒன்ராறியோ அரசாங்கத்தின் வருடாந்த தொண்டர் சேவை விருதுகள் வழங்கும் வைபவம் கடந்த மாதம் 9ம் திகதி ரொறன்ரோ மத்தியிலுள்ள 'சோனி சென்டர்' நிகழ்கலை அரங்கத்தில் நடைபெற்றது. தமிழர் தகவல் வெளியீட்டகத்தின் சார்பில் இவ்வருடம் எண்மர் விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். குயின்ஸ்பார்க் மாநிலஅவையின் இரண்டு பிரதிநிதிகள் இந்த விருதுகளை வழங்கினர். தமிழர் தகவல் வெளியீட்டகத்தின் பட்டியலில் விருதுகள் பெற்றவர்கள் விபரம்: காசிப்பிள்ளை பாலேஸ்வரன் (எஸ். கே. பாலேஸ்), நாகலிங்கம் குமாரதாசன், பிரவீன் மதீஸ்வரன், ஹரிஸ் சிவலிங்கம், குகப்பிரியன் தில்லைநாதன், ஹரினி ராஜசேகர், சசிஹரன் பத்மநாதன், திரு எஸ். திருச்செல்வம். சசிஹரன் பத்மநாதனும், திரு எஸ். திருச்செல்வமும் 25 வருட சேவைக்காக விருதுகள் பெற்றனர். ஒவ்வொருவரும் தனித்தனியாக விருதுகள் பெறும் ஒளிப்படங்களையும், அனைவரும் கூட்டாக எடுத்த ஒளிப்படத்தையும், தமிழர் தகவல் முகாமையாளர் ஆர். ஆர். ராஜ்குமார், விநியோக இணைப்பாளர் ஆர். சிவலிங்கம் ஆகிய இருவரும் அரசாங்க பிரதிநிதிகளுடனும், விருதுகள் பெற்ற இரண்டு இளையோருடன் நிற்கும் ஒளிப்படத்தையும் இங்கு காணலாம் (ஒளிப்படங்கள்: கமல் கேகைலிங்கம்)



## வெள்ளி ஆண்டு சிறப்பு அரங்கம்



கனடாவின் முத்த தமிழ் வானொலிச் சேவைகளில் முக்கியமான 'கீதவாணி', 'தமிழர் தகவல்' வெள்ளி ஆண்டு விழாவுக்கு வாழ்த்துக்கூறும் வகையிலும் அதன் சிறப்புகளை எடுத்தியம்பும் வகையிலும் சிறப்பு நிகழ்ச்சியொன்றை ஒலிபரப்பியது. கடந்த ஏப்ரல் 29ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐந்து மணி முதல் ஆறு மணி வரை இந்நிகழ்ச்சி ஒலிபரப்பானது. 'கீதவாணி' அதிபர் நடா ஆர். ராஜ்குமார் தமது முகவுரையோடு இந்நிகழ்ச்சியைத் திறம்படத் தொகுத்து வழங்கினார். அவருக்கு அனுசரணையாக ஒலிபரப்பாளரும் எழுத்தாளருமான குயின்ரஸ் துரைசிங்கம் அமைந்திருந்தார்.



கவிஞர் பொன்னையா விவேகானந்தன், முன்னாள் அதிபர் சின்னையா சிவனேசன், எழுத்தாளரும் ஒலிபரப்பாளருமான லஷ்மி சபாநடேசன், நூலாசிரியரும் கல்வியியலாளருமான ஹன்சீர் முகமட், ஜேர்மனி 'வெற்றிமணி' ஆசிரியர் மு.க.ச. சிவகுமாரன் ஆகியோர் வானலையில் கலந்து தங்கள் கருத்துகளை வழங்கினர்.



'தமிழர் தகவல்' 25 ஆண்டுகளாக மாதம் - திகதி தவறாமல் வெளிவரும் ஒழுங்கு, 300 மாதங்கள் 400க்கும் அதிகமானவர்களின் எழுத்துகளைத் தாங்கி வெளிவந்த 300 இதழ்களின் சிறப்பு, தகவலுக்கெனத் தமிழில் உலகில் வெளிவரும் ஒரேயொரு வெளியீடு, அரசாங்கங்களிடமிருந்து ஒரு சதம்சூடப் பெறாமல் 'சமூகத்திலிருந்து சமூகத்துக்கு' என்ற கொள்கையில் வெளிவரும் தனித்துவம், நீண்டகாலத் திட்டமிடலுடன் திடமான கூட்டு முயற்சியின் பூரண வெற்றி, பல புதியவர்களை எழுத்துத்தறைக்கு அறிமுகம் செய்து அவர்களை ஆக்கபூர்வமான எழுத்தாளர்களாகப் பரிணமிக்க வைத்த முன்முயற்சி, 25 வருடாந்த விழாக்களையும் ரொறன்ரோ நகரமண்டபத் திலேயே நடத்திய வரலாற்றுப் பெருமை, கனடியத் தமிழர் சமூகத்தில் விருது வழங்குவதை 1992ல் அறிமுகம் செய்து, இதுவரை 230க்கும் அதிகமான பிரமுகர்களை வாழும்போதே விருதுடன் தங்கப்பதக்கம் சூட்டி மதிப்பளித்த சாதனை, விருதாளர்கள் தெரிவில் கடைப்பிடிக்கப்படும் தகுதியுடனான நேர்மை, குறித்த நேரத்துக்கு விழாவை ஆரம்பித்து முடித்து வைக்கும் நேர நிர்வாகம், தொண்டர் குழாமின் நேரத்தியான அர்ப்பணிப்பு, முதன்மை ஆசிரியரின் ஐம்பதாண்டு ஊடகப்பணியின் அனுபவம் ." என்று பல கோணங்களையும் இவர்கள் ஆய்ந்து எடுத்துரைத்து வாழ்த்துக் கூறினர். இந்நிகழ்ச்சியை நிலையக் கலைஞர் எஸ். சிறீமுருகன் தயாரித்திருந்தார்.



நன்றி: தமிழர் தகவலின் வெள்ளி ஆண்டை முன்னிட்டு இந்நிகழ்ச்சியைத் தயாரித்து ஒலிபரப்பிய 'கீதவாணி' நிர்வாகத்துக்கும், பங்குபற்றிக் கருத்து வழங்கிய பிரமுகர்களுக்கும் தமிழர் தகவலின் நெஞ்சார்ந்த நன்றி!

### தெரியுமா?



அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து கடந்த 16 ஆண்டுகளாக வெளிவரும் 'தென்றல்' மாதாந்த சஞ்சிகை அதன் கடந்த மாத இதழில் 'தமிழர் தகவல்' வெள்ளி ஆண்டு மலர் 'இளந்தோப்புச் சுவடு' பற்றிய சிறு குறிப்பொன்றைத் 'தெரியுமா?' என்ற தலைப்பில் பிரசுரித்திருந்தது. கனடாவில் வசிக்கும் புகழ்பெற்ற எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய இக்குறிப்பை நன்றியுடன் இங்கு மீள்பிரசுரம் செய்துள்ளோம்.

"கனடாவிலிருந்து வெளிவரும் தமிழர் தகவல் மாதாந்திர சஞ்சிகை அதன் வெள்ளி விழா மலர் வெளியீட்டை பெப்ரவரி 7ம் திகதி ரொறன்ரோவில் நடத்தியது. 1991ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி வெளிவர ஆரம்பித்த தமிழர் தகவல் கடந்த 300 மாதங்களாக ஓர் இதழ்கூட திகதி தவறாமல் வெளியிடப்பட்ட சாதனைக்குரியது. ஏறத்தாழ நானூறுக்கும் அதிகமான எழுத்தாளர்களின் படைப்புகள் இருபத்தைந்து வருடகால இதழ்களில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதத்தில் வெளிவரும் ஆண்டு மலர் நூற்றைம்பதுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

பெப்ரவரி மாதம் வெளிவந்த வெள்ளி ஆண்டு மலர் 'இளந்தோப்புச் சுவடு' என்ற பெயரில் எழுபத்தைந்துக்கும் அதிகமானவர்களின் படைப்புகளைத் தாங்கி இருநூற்றியிருபது பக்கங்களில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகமொன்று வெளியிட வேண்டிய தகுதிகளைக் கொண்டதான தமிழர் தகவல் ஆண்டு மலர் சமூகத்திலிருந்து சமூகத்துக்கு எனும் கருக்கோளுடன் வெளிக்கொணரப்படுவதை சான்றோர் பலரும் பாராட்டியுள்ளனர். ஆரம்பத்திலிருந்து ஒவ்வோர் ஆண்டும் மலர் வெளியீட்டுடன் இணைந்ததாக விருதுகள் வழங்கும் வைபவம் இடம்பெறும்.

இவ்வருடம் எண்மர் தமிழர் தகவல் விருதுகளையும் தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர். இவ்வருடம் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றவர் பிரிட்டனில் வாழும் மருத்துவப் பேராசிரியரும் மகப்பேற்று நிபுணருமான சர்.சபாரட்ணம் அருள்குமரன் அவர்கள். 2009ம் ஆண்டில் இவரது அரும்பணிகளுக்காக இங்கிலாந்தின் முடிக்குரிய மகாராணியாரால் இவர் சேர்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். வாழ்க்கையின் மகத்துவத்தை பகவத் கீதையூடாக விளக்கி பேராசிரியர் ஆற்றிய ஏற்புரை வெள்ளிவிழாவின் மகுடமாக அமைந்தது. தமிழர் தகவலை ஆரம்பத்திலிருந்து வெற்றிகரமாக நடத்திவரும் முதன்மை ஆசிரியர் திரு. திருச்செல்வமும், றஞ்சி திருச்செல்வமும் பாராட்டுக்குரியவர்கள்."



# Markham McNicoll Urgent Care Centre & Family Clinic



416.609.3333 www.mmucc.ca

2901 Markham Road, Unit #11, Scarborough, ON. M1X 0B6

குடும்ப மருத்துவர் Dr. சுகந்தி இரவீந்திரன் B.Sc., MD., ABFM  
புதிய நோயாளர்களை தற்பொழுது ஏற்றுக் கொள்கிறார்.

## மருத்துவ சேவைகள்

- வெளி நோயாளர் பிரிவு ( Walk in Clinic )
- விரைவு மருத்துவம் ( Urgent Care )
- குடும்ப மருத்துவம்  
( Family Practice )
- ஆய்வு கூட வசதி  
( Lab Services for our Patients only )



## எமது மருத்துவ நடுவத்திலுள்ள பிற மருத்துவ சேவைகள்

- மருந்தகம் ( Pharmacy )
- இயன் மருத்துவம்  
( Chiropractic, Massage Therapy  
& Physiotherapy )
- பல் மருத்துவ சேவை ( Dental Clinic )
- கண் மருத்துவ சேவை ( Optometry )
- மற்றும் பிற மருத்துவ சேவைகள்  
( Many more Medical Services )



\* ஆண்டின் 365 நாட்களும் திறந்திருக்கும்

Developed and Managed by :



**MEDCENTRE CONNECT**  
— SYNCHRONIZING HEALTH SECTORS —

MARKHAM RD  
மார்க்கம்  
மக்நிக்கல்  
சந்திப்பில்  
அமைந்துள்ளது.  
\*  
McNICOLL AVE

# NEW RANGANAS JEWEL HOUSE

Markham & Steeles

## நியூ ரங்கனாஸ் நகைமாடம்

மார்க்கம் - ஸ்டீல்ஸ்



### ஏப்ரல், மே மாத அதிர்ஷ்ட எண்கள்

மார்க்கம் அன்ட் ஸ்டீல்ஸ் சந்திப்புக்கருகில் அமைந்துள்ள 'நியூ ரங்கனாஸ் நகைமாடம்' தமது வாடிக்கையாளர்களுக்கென நகை வழங்கும் அதிர்ஷ்டலாபத் தெரிவினைக் கடந்த பல வருடங்களாக நடத்தி வருகின்றது. ஏப்ரல் மாத அதிர்ஷ்டசாலியின் இலக்கம் - 160. மே மாத அதிர்ஷ்டசாலியின் இலக்கம் - 28. ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று அதிர்ஷ்டம் பார்க்கப்படுகின்றது.

- \* சிங்கப்பூர் நகைகளை மிகக்குறைவான விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
- \* பழைய நகைகள் அதிகூடிய விலையில் வாங்கப்படும்.
- \* புதிய தங்க நகை சேமிப்புத் திட்டம் ஆரம்பம்.

6055 Steeles Avenue East, Unit: 102, Scarborough

தொலைபேசி: 647 702 2159 & 647 947 2864

உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது  
உங்கள் உறவுகளின் கிறுதியாத்திரையை முறையாகவும்  
இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்



Call : **Vilosan Sivatharman** B.Eng  
(முதலாவது கனடாத்தமிழ் Funeral Director)  
**416 993 0826**



Call : **Christeen Seevaratnam**  
Funeral Counsellor  
**416 258 6759**

எங்களுடைய சேவைகள் மார்க்கம் / மிஸிஸாகா (Dundas & Cawthra) பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது

# NOW HIRING

# JOIN OUR DYNAMIC TEAM

Looking for a Career change?  
Freedom, Flexibility and  
Unlimited income potential

**Give us a Call today**

**Chandran Rasalingam** CHS

President & CEO

Dir: 416 909 0400



Bus: 416 321 6000 x400

[www.inforcelife.com](http://www.inforcelife.com)

[career@inforcelife.com](mailto:career@inforcelife.com)

10 Milner Business Court, Suite 707, Scarborough ON M1B 3C6

Like us on Facebook



printfast.ca

Best  
Catering



in  
Town!

நகரில் சுவைகுன்றா உணவுகளுக்கு ஒரே இடம்



**416 NANTHA 1 (416 426 8421)**

**Brimley & Steeles - 4915 Steeles Ave. E.**

**Warden & Finch - 3268 Finch Ave. E.**

**Kipling & Steeles - 5010 Steeles Ave. E.**

தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில், இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.

ஆம். மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி அங்கொன்றும், இங்கொன்றும் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் இரண்டு மருத்துவர்கள் மூலம். மருத்துவர்கள் அருண் காத்திரே மற்றும் அபய் சக்லே, “Dissenting Diagonisis” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனை முக்கியம்: ‘மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது’ என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில், இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் அருண் காத்திரே மற்றும் அபய் சக்லே முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலனுக்காக இயங்குவதை விட, அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன” என்பதுதான். இவர்கள் எந்தக் குற்றச்சாட்டையும் மேம்போக்காக கூறவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள், நேர்மையான மருத்துவர்களின் வாக்குமூலங்களைக் கொண்டே பதிவு செய்திருக்கிறார்கள்.


நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அதாவது தேவையற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்று. இது குறித்து இந்த மருத்துவர்கள், “பரிசோதனைகள் பாமரனின் பர்லை மட்டும் பதம் பார்க்கவில்லை. பரிசோதனைச் சாலைகள், நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை உண்மையாக பரிசோதிப்பதே இல்லை. மருத்துவர்கள் எது மாதிரியான அறிக்கையை விரும்புகிறார்களோ... அதைதான் இவர்கள் தயார் செய்து தருகிறார்கள்” என்கிறார். இப்போது உங்கள் சொந்த அனுபவங்களை இந்த வாக்கியத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

பெரும் மருத்துவமனைகள், இலாப இலக்கு நிர்ணயித்துக் கொண்டு வேலை செய்கின்றன. அவர்களுக்கு எப்போதும் அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை... லாபம்.. லாபம்... லாபம்... மேலும் லாபம் மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது என்கிறார்கள் இந்த மருத்துவர்கள். நிய யமான மருத்துவர்களை உதாசீனம் செய்யும் மருத்துவமனைகள்:

ஒரு பிரபலமான மருத்துவமனை, தன் மருத்துவமனையில் வேலை பார்த்த சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணி நீக்கம் செய்தது. அதற்கான காரணம், ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை சிகிச்சையை செய்யாமல், சாதாரண சிகிச்சை மூலம் குணப்படுத்தியது. “இது கார்ப்பரேட் மருத்துவமனைகள் எவ்வளவு வக்கிர மனநிலையில் செயல்படுகிறது என்பதற்கான சான்று” என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

“லாபத்தை முதன்மையான நோக்கம் கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. அவர்களுக்கு நோயாளிகளின் நலன் முக்கியம் அல்ல. லாபத்திற்காக தேவையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை தன்னை நம்பி வரும் நோயாளிக் கு அளிக்கின்றன” என்று வருத்ததடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

## இதுதான் நடக்கிறது இந்திய மருத்துவமனைகளில்...!



### இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்

சக்லே, “எனக்கு தெரிந்த ஒருவர், தனக்கு சொந்தமான வீட்டை விற்று, தன் மனைவிக்கான மருத்துவ கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை கட்டினார். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சைக்கு அவ்வளவு கட்டணமெல்லாம் இல்லை...” என்கிறார்.

இதைதாண்டி இவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு பகீரென்று இருக்கிறது. சில மருத்துவமனைகள் உண்மையில் அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துவிட்டோமென்று பணம் பறிக்கிறார்கள்.

கொல்கத்தாவை சேர்ந்த புண்யபிரதா கூன் என்னும் மருத்துவர், “எங்கள் பகுதியில் மருத்துவர்களுக்கு நியாயமாக மருத்துவம் பார்த்தும் ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம். x-ray எடுக்க பரிந்துரைத்தால் 25 சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால் 33 சதவீதமும் கமின் தருகிறார்கள்...” என்று தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

“தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள தான் பல மருத்துவமனைகள் விரும்புகின்றன. அதாவது தேவையற்ற அறுவை சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் திரும்ப வரவைக்க வேண்டும். அதை மருத்துவர்கள் செய்ய தவறும்போது, அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்” என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.

இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது...?

இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது...? என்ற நம் கேள்விக்கு இந்த மருத்துவர்களின் பதில், “பெரும் மருத்துவமனைகள் மருத்துவதுறையை திட்டமிட்டு கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை மௌனமாக இந்திய மருத்துவக் கவுன்சில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. உடனடியாக மருத்துவக் கவுன்சில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள் இந்த இரு மருத்துவர்களும்.

(நன்றி: ஆனந்தவிகடன்)●



## Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



\* Orthodontics \* Implants \* Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

**MONDAY - SATURDAY**

**(416) 266-5161**

(Near Kennedy Subway - Rainbow Village Building)

**RAINBOW VILLAGE DENTAL OFFICE**

2466 Eglinton Avenue East, Unit #7  
Scarborough, Ontario M1K 5JB

## BALAN MORTGAGES

**Need Money? Refinance!  
2nd Mortgage!!**

**A MORTGAGE ALLIANCE**  
AUTHORITIES Lic # 12313  
Mortgage Agent. License #: M08005440


Call to discuss refinancing,  
up to 85% of the value of your home

**SAME DAY  
APPROVAL**  
2nd MORTGAGE

**Residential • Commercial • Investment**

**balan homes**

**BUYING, SELLING, LEASING  
OR INVESTING**



**Century 21**

INNOVATIVE REALTY INC.  
Independently Owned And Operated BROKERAGE  
Office: 416-298-8383 Fax: 416-298-8303  
3 - 2250 Markham Road, Toronto, ON M1B 2W4

**Balamurale Nagarajah**

Sales Representative

Direct

**416-727-3843**

balanMTG@gmail.com

உங்களுக்குத் தெரியும்,

நம்பிக்கையுடனான தரமான சேவைகள்..

தகுதியான வெற்றிகளுக்கான


தரமான தெரிவு

*On high with your thoughts*

**PRO MAR Ltd.**

**AWARDS & PROMOTIONS**

நகரின் முன்னணித் தமிழர் நிறுவனம்



இப்பொழுது  
வீடு விற்பனைத்  
துறையிலும்

**www.promarawards.com 416-291 2344**

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5



**கோவில் மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள்**

5633 Finch Ave East, Unit # 6, Scarborough, ON M1B 5K9  
(416) 288-1419

**சொர் பூக்கள், சரம் மற்றும் பூஜைக்கு தேவைப்படும் இலை வகைகள்**

இறக்குமதி செய்யப்பட்ட கதம்ப சரம்	\$ 2.00/ M	அறுகம் புல்	\$ 3.00/bag
உள்ளூர் கர்னேஷன் சரம்	\$ 2.00/M	வில்வம் இலை	\$ 3.00/bag
மல்லிகைப்பூச்சரம்	\$ 5.00/M	வேப்பிலை	\$ 3.00/bag
கர்னேஷன் மலர்கள்	\$ 0.20 each	Marukhalundu /Maru	\$ 3.00 /bag
மல்லிகை மலர்கள்	\$ 5.00/bag	மாவிலை	10 per \$1.00
சம்பாகினி மலர்கள்	\$ 3.00 /bag	வெற்றிலை	10 per \$1.00
அறலி மலர்கள்	\$ 3.00 /bag	வாழை இலை	\$ 1.00 each
தாமரை மலர்கள்	\$ 1.00 each	துளசி இலை	\$ 3.00/bag

*Fancy Florise*

## பிரித்தானியாவில் கடுமையான குடிவரவுச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது

பிரித்தானியாவில் கடந்த மாதம் 13ம் திகதி முதல் புதிய குடிவரவுச் சட்டமொன்று (Immigration Act 2016) அமுலுக்கு வந்துள்ளது. இச்சட்டமானது அந்நாட்டுக்கு குடிபெயர்ந்து நிரந்தர வதிவுமை மற்றும் பிரித்தானிய குடியுரிமை பெறாதோர் தொடர்பிலான பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. முக்கியமாக அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அந்நாட்டின் நலன்புரி சேவைகளை அணுகுதல், வேலை செய்தல், வங்கிக் கணக்குகளை கையாளுதல், வாகன அனுமதிப் பத்திரங்களை எடுத்தல் மற்றும் வாடகைக்கு வீடுகளை எடுத்தல் தொடர்பில் மிகக் கடுமையான விதிமுறைகளைக் கூறுகின்றது.

இச்சட்டத்தின்படி பிரித்தானியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து வேலை செய்வது குற்றமாகும். சட்டவிரோதமாக தங்கியுள்ளோருக்கு வேலைகொடுக்கும் வேலை தருனர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்தல். வீட்டு உரிமையாளர்கள் தம்மிடமுள்ள வீடுகளை வாடகைக்கு எடுப்பவருக்கு வதிவிடவரிமை இருக்கின்றதா என பரிசீலிப்பதற்கான உரிமையை வழங்குகின்றது. குடிவரவு அமுல்படுத்தல் அதிகாரிகளுக்கு சந்தேகநபர் தொடர்பில் அவரது உடைமைகள் மற்றும் வசிப்பிடத்தில் சோதனை செய்வதற்கும் அவரது அடையாளத்தை உறுதிசெய்யும் ஆவணங்களைக் கைப்பற்றிக் கொள்வதற்குமான உரிமையைக் கொடுக்கின்றது. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு இலத்திரனியல் செருகிகளைப் பூட்ட (Electronic Tag) உரிய அதிகாரிகளுக்கு உரிமையை வழங்குகின்றது.

அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஆதரவற்ற நிலைமையிலுள்ள நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தொடர்ந்துவரும் குடிவரவு நெருக்கடியை கருத்தில் கொண்டு பிரித்தானியாவுக்குள் நுழைந்த அநாதரவான சிறுவர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளல்லாத வெளிநாட்டு திறமைசாலிகளை வேலைக்கமர்த்தும் தொழில் வழங்குனர்களுக்கு தீர்வை விதிக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணும் பொதுச் சேவையிலுள்ளோர் சரளமாக ஆங்கில மொழியைப் பேசுபவர்களாக இருத்தல் வேண்டும். சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை நாடுகடத்துவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குடிவரவுச் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு கூடுதலான அதிகாரங்களைக் கொடுக்கின்றது போன்ற வரையறைகள், கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.●



‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன்

## சிந்தனைகளை உள்ளே விடுங்கள்

சீனாவின் முன்னாள் அதிபர் மாசேதுங் ஆசிரியர்கள் பற்றிக் கூறிய வரிகள் முக்கியமானது. “ஆசிரியர்களே நீங்கள் வகுப்புகளுக்குச் செல்வதற்கு முன்பாக உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்” இந்த அற்புதான வரிகளில் மிக ஆழமான கருத்துகள் பொதிந்துள்ளன. ஒன்றையே திரும்பத் திரும்ப கற்பிப்பவர்கள் உண்மையான ஆசிரியர்களாக இருக்க முடியாது. புதிய சிந்தனைகளே அன்றாடம் தேவையானது என்பதுவே உண்மை.

நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான உருவ அமைப்பில் இருக்கிறோம். உயரமாக, குள்ளமாக, குண்டாக, ஒல்லியாக, கறுப்பாக, சிவப்பாக என இவை அமைந்திருக்கும். ஆனால் எமக்குள்ளே இருப்பது என்ன என்பதுதான் முக்கியம். அதனைப் பொறுத்தே நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். கடலில் எவ்வாறு அலைகள் அடித்துக் கொண்டிருக்கின்றனவோ அதுபோலவே மனதிலும் எண்ண அலைகள் ஓடுகின்றன.

எம்மைப் பற்றிய எண்ணம், சமூகம் பற்றிய எண்ணம், தொழில் பற்றிய எண்ணம் எனப் பல விடயங்கள் எமக்குள் அலை மோதுகின்றன. எந்த எண்ணத்தை நாம் வளர்க்கிறோமோ அவ்வாறே மாறி விடுகிறோம். உள்ளத்தினில் உயர வேண்டுமென்பதே உண்மை.

எம்மைப் புதுப்பித்தல் என்பது உள்ளத்தைச் செம்மைப்படுத்துவதாகும். ஒரு வீட்டை நிறைக்க ஒரு விளக்குப் போதும். நல்லதொரு எண்ணம் மனதை அழகுபடுத்தி விடுகிறது. தூய எண்ணங்களே வெற்றிக்குக் காரணமாகி விடுகின்றன. நல்ல எண்ணங்களை உருவாக்குவதற்குச் சுலபமான வழி நல்ல நூல்களை வாசிப்பதும் சான்றோர் உரைகளைக் கேட்பதும். புதிய கருத்துகள் உள்ளே செல்லும்போது பழையன வெளியேறி விடுகின்றன.

எந்த நூல் சிறந்த நூல் என்று கேட்டால் அது நாம் புரட்டிப் புரட்டிப் படிக்கும் நூலாக இருக்காது. படிக்கும்போது எம்மைப் புரட்டிப் போடுவதே சிறந்த நூலாகும். பெரும் ஞானிகளையும் அறிஞர்களையும் புத்தகங்களே உருவாக்கின. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் நூல்களை வாசிப்பார்கள். ஒரு நூலைப் படிக்கும்போது ஒரு மகானிடம் பேசும் அனுபவத்தை நாம் பெறுகின்றோம்.

வாசிப்பு என்பது எமது உள்ளத்தைப் புதுப்பிக்கவே; அறிவை வளர்த்துக் கொள்ளவே. நகர்ந்து கொண்டிருந்தால் நதி அழகாக இருக்கிறது. புதுவெள்ளம் வந்தால் குளம் அழகு பெறுகிறது. புதுவெள்ளம் வரவில்லையென்றால் நதிக்கூடக் காய்ந்துவிடும். புதிய கருத்துகளுக்காக நாம் எமது உள்ளத்தை எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டும். மனமும், மேலே பறக்கும் பரகூட்டும் ஒரே மாதிரியானவை. இரண்டும் திறந்தால்தான் வேலை செய்யும்.●

## உங்கள் தெரிவு

இருபதாண்டுகளுக்கு மேலாக சமூக, கலாசார, மற்றும் அரசியல் பணிகளில் எங்களுடன் பயணிப்பவர்.



ஐந்தாண்டு காலம் (மார்க்கம் மற்றும் ஸ்காபரோ பகுதிகளில்) கல்விச்சபை உறுப்பினராக (Public School Board Trustee) அனுபவம் பெற்றவர்.

BSc (Hons.), B.Ed, M.Ed ஆகிய மூன்று பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்ற பட்டதாரி.  
கல்வித் துறையில் பல ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தவர்.

கொள்கைத் தெளிவு, கடின உழைப்பு, விடா முயற்சி, பாரிய சவால்களைத் துணிவுடன் சந்திக்கும் திறன் போன்றவற்றிற்கு முன்னுதாரணமாக விளங்குபவர்.

பல ஆண்டுகளாக ஸ்காபரோ ரூஜ் நிவர் பகுதியில் தொழிலாற்றுவதுடன், அப்பகுதியிலேயே தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருபவர்.

எங்களின் நம்பிக்கையைப் பெற்று அரசியலில் பல மட்டங்களில் எங்களுக்காகக் குரல் கொடுத்து வருபவர்.

எதிர்வரும் ஸ்காபரோ ரூஜ் நிவர் (Scarborough Rouge River) மாகாண சபைக்கான இடைத்தேர்தலில் ஒன்றாரியோ புதிய சனநாயகக் கட்சி (Ontario NDP) வேட்பாளராகப் போட்டியிடும் நீதனுக்கு முன்பு போலவே தொடர்ந்தும் எங்கள் ஆதரவை வழங்கி இம்முறையும் அவரை வெற்றியடையச் செய்வோம்.



# நீதன் சண்முகராஜா (சண்)

## A Fighter for Scarborough

# R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட  
வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

**36 வருட அனுபவம்**



HONDA  
TOYOTA  
GM-MINI VANS

We Sell Bank Reposed Cars  
Accident Vehicle Repair  
Computerized Painting  
Motor Vehicle Accident  
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.  
Radha Motor Inc.**


3030 Markham Road  
Scarborough, ON

**416-412-3838  
416-836-5825**



எஸ். காந்தி

## சர்வதேச ரீதியான வரி ஏய்ப்பு நடவடிக்கைகள்



சர்வதேச ரீதியாக உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளின் அரசியல் தலைவர்கள், பல்தேசிய நிறுவனங்கள் தனிப்பட்ட பணம் படைத்தவர்கள் தமது பணத்தினை தமது நாட்டு அரசுக்குக் காட்டாது பதுக்கி வைத்து வருமானவரி அல்லது சொத்துவரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதற்கு ஏற்றால் போல் சில நாடுகளின் சட்டங்கள் இதற்கு துணைபோகும் நிலையில் இருக்கின்றன. அவர்களின் பணம் தமது நாட்டுக்குள் வரவேண்டும். அதன் மூலம் நாம் நலம் பெறலாம் என்பது நோக்கமாக அமைந்திருக்கின்றது.

இப்படியாக நாடுகளின் வரிசையில் பகாமாஸ், பெலிஸ், பெர்முடா, பிரிட்டிஸ்லேர்ஜின் தீவுகள், கேய்மன் தீவு, சுவிஸ், கொங்கொங் போன்ற நாடுகள் உள்ளடங்குகின்றன. இத்தகைய நாடுகளை ஆங்கிலத்தில் அழகாக 'Tax Haven Countries' என அழைப்பர்.

இங்குள்ள நாடுகளின் வங்கிகளில் வைப்பில் இடப்படும் போது இந்தப் பணம் எப்படி நீ சம்பாதித்தாய் சட்டரீதியாகவோ, சட்ட ரீதியற்ற முறையிலான உமது சொந்த நாட்டில் இதற்காக கணக்குகள் காட்டப்பட்டதா இல்லையா எந்ந கேள்விக்கும் இடமில்லாமல் பணத்தினை வைப்பில் இடமுடியும்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சில சட்ட நிறுவனங்களும் சில வங்கிகளும் துணை போகின்றன. இதற்காக அவர்கள் பெருமளவு பணத்தினை ஆலோசனைக்கான கட்டணமாக அறவிடுகின்றார்கள். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் அல்லது குறைபாடுகள் இவர்களின் வியாபார ஆலோசனையாகின்றது.

இத்தகைய ஒரு செயல்பாட்டின் வடிவம் தான் சமீபத்தில் வெளியான 'Panama Papers' பனாமா பத்திரம் என அழைக்கப்படும் தகவல்கள் ஆகும்.

பனாமா நாட்டில் இருக்கும் மொசாக் பொன்சே 'Mossack Fonseca' எனும் சட்ட நிறுவனம் இப்படியான செயல்பாட்டில் ஈடுபட்டு வந்திருப்பது ஊடகத்துறையினால் உலகுக்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட நிறுவனம் உலகளாவிய ரீதியில் 40 அலுவலகங்களை வைத்திருக்கின்றது. இதில் 500 ஊழியர்கள் வேலை செய்கின்றார்கள். இதில் சுவிஸ் நாட்டில் மூன்று கிளைகளும் சீனாவில் எட்டு கிளைகளும் உள்ளதாம். இவர்களின் 2013ம் ஆண்டு வருமானம் 42 மில்லியன் டாலர்களாகும்.

இவர்களின் வாடிக்கையாளர்கள் அதாவது வரி ஏய்ப்பவர்கள் ஏறத்தாழ 200 நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கின்றர்களாம். இவர்கள் அந்தந்த நாடுகளில் ஊழல் செய்யும் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் போதைவஸ்து கடத்துபவர்கள் வரி ஏய்க்கும் பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் போன்றவர்களுக்கு வாசல் காவல்காரன் போல் செயல்படுகின்றார்கள் என சில பத்திரிகைகள் விமர்சனம் செய்கின்றன.

உலகில் உள்ள 50 நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் உட்பட 200 நாடுகளில் உள்ள மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பதுடன் இவர்களின் சொத்துக்களின் பெறுமதி (2,000,000,000,000) 2 ரில்லியன் அமெரிக்க டாலரில் உள்ளதாம். அங்கு மறைத்து வைத்திருக்கும் பத்திரங்கள் அல்லது கோவைகளின் எண்ணிக்கை 11.1 மில்லியனுக்கு மேலானதாகும்.

தொடர்ந்து பல வருடங்களாக நடந்து வந்த இரகசிய செயல்பாட்டை The International Consortium of Investigative Journalist என்னும் அமைப்பு வெளியில் கொண்டு வந்தார்கள். இதில் 65 நாடுகளைச் சேர்ந்த 190 நேர்மையான பத்திரிகையாளர்களின் பல வருட கடின உழைப்பு காரணமாக இருந்துள்ளது. இதில் கனடாவைச் சேர்ந்த CBC வானொலி, Toronto Star பத்திரிகைக்கும் பங்குண்டு என சொல்லப்படுகின்றது.

இதன் மூலம் ஊடகத்துறையின் பலம் எப்படிப்பட்டது என்பதனை எம்மால் உணர முடியும்.●

# NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825  
(Midland & Finch) Scarborough, ON  
**416 321 6420**



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்  
இல்லங்களை  
மாளிகையாக்கிட

அழையுங்கள்  
கேதா

தமது சிறப்பான சேவையினால்  
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்

## SABESAN'S Choice



தனி மரத்தினாலான நிலம், நிலவிரிப்பு  
சுவருடன் இணைந்த அலுமாரிக் கதவுகள்  
யன்னல், கதவு புதுப்பித்தல்

ஆகிய வேலைகளில் தன்னிகரற்றவர்  
“விருதுபெற்ற தொழிற்றுறை நிபுணர்”

Laminate, Mirror, Panel, Closet Droos  
Carpet, Hardwood, Tiles, Granite Flooring  
Windows + Doors, Kitchen + Bath  
Renovation or NEW!!!!



Sabesan's Choice

**416 605 1990**



தமிழ் மொழிக்குச் சிறந்ததொரு இலக்கண நூலைத் தந்த தொல்காப்பியர் வாழ்ந்த காலம் இன்னும் சரியாகக் கணிக்கப்படவில்லை. தொல்காப்பியர் வாழ்ந்த காலம் வேதகாலமாகிய கி.மு. 1500ஆம் ஆண்டிற்கு முற்பட்டது என்று பேரறிஞர் மறைமலையடிகள் போன்றோர் குறிப்பிடுகின்றனர். தொல்காப்பியர் வாழ்ந்த காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டாய் இருக்கலாம் என்று பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம், சி. இலக்குவனார் போன்றோர் குறிப்பிடுகின்றனர். தகுந்த முறையில் ஆவணப்படுத்தாவிட்டால் இதுபோன்ற சந்தேகங்கள் எப்பொழுதும் எழுத்தான் செய்யும். தமிழுக்குக் கிடைத்த மிகப் பழைய நூல் தொல்காப்பியரின் தொல்காப்பியம் என்பதால் அதன் காலத்தைக் கணிப்பது மிகவும் கடினமானதாவே இருக்கின்றது. எது எப்படி இருந்தாலும் தொல்காப்பியர் வாழ்ந்த காலம் கிறிஸ்துவுக்கு முந்தியது என்பதில் எல்லோருக்கும் உடன்பாடு உண்டு என்பதை அறிய முடிகின்றது.

திருக்குறள் எப்படித் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கின்றதோ அதே போலத் தமிழ் மொழிக்கு முழுமையான இலக்கணம் தந்த தொல்காப்பியரின் தொல்காப்பியமும் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றது. இலக்கணம் இல்லாத மொழிகள் நீண்ட காலத்திற்கு நிலைத்து நின்றதாகச் சரித்திரம் இல்லை என்பதால், தமிழ் மொழி நிலைத்து நிற்பதற்குத் தொல்காப்பியரின் இலக்கண நூலான தொல்காப்பியமும் முக்கியமான ஆவண நூலாக இருக்கின்றது.

தொல்காப்பியம் இடைச்சங்கம், கடைச்சங்கம் இருந்த காலங்களில் தமிழ் இலக்கண நூலாகப் பாவனையில் இருந்ததற்குச் சான்றுகள் பல இருக்கின்றன. பண்டைக்காலத் தமிழரின் வாழ்வியல், பண்பாடு, சமூகவமைப்பு, அரசியல் போன்றவற்றை அறிந்து கொள்ளத் தொல்காப்பியம் பெரிதும் உதவியாக இருக்கின்றது. ஓலைச் சுவடியில் அழிந்து போகும் நிலையில் இருந்த இந்தத் தொல்காப்பிய இலக்கண நூலை மழவை மகாலிங்க ஐயர் என்பவர் 1847 ஆம் ஆண்டு பதிப்பித்ததன் மூலம் தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் அரும் பெரும் தொண்டாற்றியிருக்கின்றார்.

இன்று தமிழ் மொழியைச் செம்மொழியாகப் பிரகடனப் படுத்தி இருப்பதற்கு



## குரு அரவிந்தன்

### தொல்காப்பியர்



முக்கியகாரணம் காலத்தைக் காட்டும் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியரின் தொல்காப்பியமேயாகும். தொல்காப்பியர் தந்த தொல்காப்பியம் தமிழரின் உயிர் நூல் என்று பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் குறிப்பிட்டது போல தமிழிற்கு இலக்கணம் என்ற உயிர் தந்த நூலாக இன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றது. தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்த பணம்பாரனார் தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்

தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக அமைந்தது தலைச்சங்க காலத்தில் அகத்தியனாரால் இயற்றப் பெற்ற அகத்தியம் என்ற நூலாகும் என்று சில ஆய்வாளர் குறிப்பிடுவர். 1602 நூற்பாக்களைக் கொண்ட தொல்காப்பியம் எழுத்தியல், சொல்லியல், பொருளியல் என மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதில் உள்ள ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது இயல்களாகப் பிரித்திருக்கின்றார். மிகப் பழைய காலத்து ஆவணங்கள் தகுந்த முறையில் பாதுகாக்கப்படாத படியால் தொல்காப்பியத்தில் தமிழரின் திருமண முறை பற்றிய இடைச் செருகல்களையும் அவதானிக்க முடிகின்றது.

தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் என்னும் பழம்பெரும் இலக்கண நூல் தமிழ் மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்குவது மட்டுமல்ல, வளமாக வாழ்ந்த தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாகவும் இது திகழ்கின்றது. பழங்குடி மக்களான தமிழர்களின் வரலாற்றுச் செய்திகளை அகவாழ்க்கை, புறவாழ்க்கை என இருபகுதிகளாக தொகுத்துக் கூறுவதால், தொல்காப்பியர் காலத்து மக்களின் வாழ்க்கை முறையை இவ்விரு திணைகளிலும் காணமுடிகின்றது.

பண்டைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உள்ள கருத்துக்களை அறிந்து கொள்ள அதன்பின் வாழ்ந்த உரையாசிரியர்களின் உரைகளே எமக்குப் பெரிதும் உதவியாய் இருக்கின்றன. இளம்பூரனார் என்பவரே தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை எழுதியிருந்தார். அதன்பின் பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர், கணேசையர் போன்றோரும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ளார்கள். எனவே தமிழ் இலக்கண நூல்களில் முதன்மையான நூலாகக் கொள்ளப் படுவதும் தொல்காப்பியரின் தொல்காப்பியமே. தொல்காப்பியம் போன்ற பிறதொரு நூல் உலக மொழிகளில் எங்கும் இல்லை என பன்மொழிப் புலவர்களும், மொழி ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்வது சிறந்தது. தமிழ் மொழிக்கு இலக்கணம் தந்தது மட்டுமல்ல, தமிழரின் வரலாற்றுத் தொன்மையை உலகிற்கு எடுத்துச் சொன்ன தொல்காப்பியரைத் தமிழ் மக்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.●



**RESP**

**SAVINGS PLAN**

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for  
and Education Savings Grant  
of up to \$7,200 per child

Your savings are more safe  
and secure

Your can start with a  
small amount

it's a more flexible plan

**EDUCATION IS  
A GREAT GIFT FOR  
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின்  
கல்விக்கான சேமிப்பு உங்கள்  
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

[WWW.KERUDAVIL.COM](http://WWW.KERUDAVIL.COM)

**INCOME TAX  
PREPARATION**

Personal Income Tax

Small Business Income Tax

Computerized Returns



**S. Ganthiy**

B.A. Srilanka  
Enrollment Officer

**416. 841. 1866  
416. 955. 9303**

E.mail: [ganthiy@rogers.com](mailto:ganthiy@rogers.com)

**INTERNATIONAL DAYS**

These are the international days currently observed by the United Nations in the months June and July.

June

- 1 - Global Day of Parents
- 4 - International Day of Innocent Children Victims of Aggression
- 5 - World Environment Day
- 8 - World Oceans Day
- 12 - World Day Against Child Labour
- 13 - International Albinism Awareness Day
- 14 - World Blood Donor Day [WHO]
- 15 - World Elder Abuse Awareness Day
- 17 - World Day to Combat Desertification and Drought
- 19 - International Day for the Elimination of Sexual Violence in Conflict
- 20 - World Refugee Day
- 21 - International Day of Yoga
- 23 - United Nations Public Service Day
- 23 - International Widows' Day
- 25 - Day of the Seafarer
- 26 - International Day against Drug Abuse and Illicit Trafficking
- 26 - United Nations International Day in Support of Victims of Torture

July

- 2 - International Day of Cooperatives
- 11 - World Population Day
- 15 - World Youth Skills Day
- 18 - Nelson Mandela International Day
- 28 - World Hepatitis Day
- 30 - International Day of Friendship
- 30 - World Day against Trafficking in Persons

**INSPIRATIONAL MOTHER AWARD**



Mothers to Mothers என்னும் ரொறன்ரோ அமைப்பு இவ்வருட அன்னையர் தினத்தையொட்டி கடந்த மாதம் 7ம் திகதி ஸ்காபரோ கொன்வென்ஷன் மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சியொன்றை நடத்தியது. கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகம் சார்ந்த பணிகளையாற்றி வரும் திருமதி லலிதா புருடி (82) அவர்களுக்கு 'Inspirational Mother of the Year Award' வழங்கி சிறப்புச் செய்தது. OHM Development நிறுவன தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. கண்ணன் கனகையா இந்த விருதை லலிதா புருடிக்கு வழங்கினார். கனடாவாழ் தமிழ் அன்னையர்களால் சேகரிக்கப்பட்ட 51,000 டாலர்கள் தாயகத்தில் வாழ்வாதாரமின்றியுள்ள அன்னையருக்கு வழங்கப்பட்டது. லலிதா புருடி அவர்கள் 2000ம் அண்டு தமிழர் தகவலின் 'சமூக சேவை' விருதையும் தங்கப்பக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.





**YOUR PARTNER IN MORTGAGES**

**Dirresh Krishna**, MBA, CMA, AMP  
Mortgage Specialist (Lic #M08007487)  
Tel: 416.819.4373  
accent@rogers.com

**Ragavan (Raga) Ramanathan**, AMP  
Mortgage Specialist (Lic #M13000685)  
Tel: 416.579.7533  
raga\_ram@yahoo.com

316 - 885 Progress Ave., Toronto, Ontario, M1H 3G3  
Tel: 416.439.3333 • Fax: 416.439.3336

**ALL COUNTRIES TAMILS YELLOW PAGE**  
**CANADA & INTERNATIONAL MEDIA, NEWS, WEBSITE**  
**BUSINESS ADVERTISEMENTS & DIRECTORY**

**BIRTHDAY WISHES & ANNIVERSARY :-** Wedding & Business

**ARANGETRAM :-** Bharatham, Mirudangam, Veena & Etc... - **MATRIMONIAL :-** Marriage Broker Services

**JOB AGENCY :-** All Kinds of Employment Services - **FUNERALS :-** Obituaries & Etc...

2296 EGLINTON AVE, EAST @ BIRCHMOUNT RD UNIT 3C LOWER LEVEL SCARBOROUGH - TORONTO - ONTARIO - M1K 2M2 - CANADA  
TEL: 416 644 7273 - TEL & FAX: 416 613 2919 - MOB: 416 752 4444 WEB: WWW.TAMILSYELLOWPAGES.COM E-MAIL: TYP@TAMILSYELLOWPAGES.COM

**WWW.ENGLISHYELLOWPAGE.COM - WWW.ASIANSYELLOWPAGE.COM**



**அர்ச்சனாஸ் & கோ**

**அனைத்துவகை பூஜைப்பொருட்களின் களஞ்சியம்**

பூஜைப்பொருட்கள்  
மல்லிகைச்சரம்  
பூக்கள் பூமாலைகள்  
பரதநாட்டிய ஆபரணங்கள்  
வீடியோ புகைப்படம்  
தீரைப்படங்கள் பாடல்கள்

All temple pooja items  
Fresh jasmine and flower garlands  
Dance items  
HD Video & Photography  
Passport photos

**"உங்கள் இல்லம்தோறும் இறையருள் வற"**

**416-292-0033** **www.archanas.ca**

**2950 Kennedy Rd. Unit 6, Scarborough (One Block North of Finch)**

## வீடு, வியாபார நிலையங்கள் வாங்க, விற்க..

கனடியத் தமிழர் சமூகத்தில் நம்பிக்கையான ஒரு முகவர்



அடமான (Mortgage) ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படும்



**கமல் நவரத்னம்**

**Kamal Navaratnam**

Sales Representative

Direct: **416-671-4815**

Email: [kamalhomesale@gmail.com](mailto:kamalhomesale@gmail.com)



**HomeLife/Future Realty Inc.**

Brokerage

205-7 Eastvale Drive

Markham ON, L3S 4N8

Bus: (905) 201-9977

Fax: (905) 201-9229

Independently Owned and Operated

**Trust and reliable services**



# **DR. ILLANGO & ASSOCIATES**

## **ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT**

Dental Office

**BRACE FOR A GREAT SMILE**



### **SCARBOROUGH**

Kennedy / Finch

3852 Finch Ave. East  
Suite 204 & 303  
Scarborough, ON  
Tel: 416-292-7004  
905-47 BRACE (27223)

### **BRAMPTON / MISSISSAUGA**

Steeles / Hurontario

7920 Hurontario Street  
Unit # 37  
Brampton, ON  
Tel: 905-457-1700

### **MARKHAM**

Markham / 16th  
(New Location)

9500 Markham Road  
Unit # 107  
Markham, ON  
905-47 BRACE (27223)

# FREE! Real Estate Classes



## Successful Real Estate Office With Over 300 Salespeople



★ **No Franchise Fees** ★ **No Monthly Fees** ★ **No Desk Fees**  
**International Award Winning Office**  
**Top 5<sup>th</sup> HomeLife Office In Canada-2012**

- ➔ **Attractive Commission Split.**
- ➔ **Over 300 Salespersons.**
- ➔ **Daily Training, Full Services Office**
- ➔ **24 Hrs Access to the Office**
- ➔ **Office Open 7 Days/ Week**



**HOMELIFE /FUTURE REALTY INC.,** Brokerage  
 205 -7 Eastvale Dr, Markham, Ontario, L3S 4N7  
**Bus: 905.201.9977 | 416.264.0101**

**Selva Vettyvel**  
 Broker of Record  
**Tel:416-568-4301**

\*Based on TREB data: 2012. (does not include independent or other franchisors). ©2012 HomeLife Realty Services Inc. All Rights Reserved. Each Office is Independently Owned and Operated. Not intended to solicit Agents or Brokers currently under contract.  
 INDEPENDENTLY OWNED AND OPERATED